

தமிழ்
மரபு
அறக்கட்டளை
பன்னாட்டு
அமைப்பு

தமிழ் மரபுத் **திணை**

Bulletin of Tamil Heritage Foundation *international* - THFi




ஒலி நூல்கள்

வரலாற்றுக்

காப்பியம்

சாங்ககாலம்

முதல் பகுதி



எழுத்தா : ஏ கே வேலன்

பல்லவப் பேரரசர்

டாக்டர். மா. இராசாணிக்கனார்

தமிழ்நாட்டில்

சாதி சமத்துவப்

போராட்டக் கருத்துக்கள்

மே - 2026

43

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்
தமிழ் மரபுத் திணை மாதாந்திர இதழ்
Tamil Marabu Thinai



தமிழ் மரபுத் திணை — 43
திருவள்ளூர் ஆண்டு 2057 — வைகாசி
[மே — 2026]

தமிழ் மரபுத் துணை

ஆசிரியர்:
முனைவர் க. சுபாஷிணி
பொறுப்பாசிரியர்:
மரிய ஜெரின்

Websites:

<https://www.tamilheritage.org>
<https://academy.tamilheritage.org>

Facebook:

Tamil Heritage Foundation
THF Student Heritage Network
Tamil Heritage Foundation Research -
Korea India
Der Kural Des Thiruvalluvar

Youtube:

<https://www.youtube.com/thfchannel>

Instagram:

<https://instagram.com/TamilHeritageFoundation>

Twitter:

<https://twitter.com/HeritageTamil>

E-mail: mythforg@gmail.com

THFi - HQ: Germany

Branches: India, Srilanka, Malaysia,
Denmark, Norway, France, USA.

Thinai Monthly Newsletter:

<https://thf-news.tamilheritage.org/category/thinai>



ஆசிரியர் குழு :

1. முனைவர் க. சுபாஷிணி
2. முனைவர் தேமொழி
3. முனைவர் சிவ. இளங்கோ
4. முனைவர் கெளதம சன்னா
5. முனைவர் பக்தவத்சல பாரதி
6. முனைவர் கண்ணன் நாராயணன்





Attribution-NonCommercial-ShareAlike

4.0 International (CC BY-NC-SA 4.0)

~*~*~*~*~

குறிப்பு:

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பதிப்பகப் பிரிவின் வெளியீடு இது. இந்த நூல் தமிழ் ஆய்வுப்புலத்தின் தேவை கருதி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நூலை மறுபதிப்பு செய்ய விரும்புவோர் அல்லது ஏதாவது ஒரு வகையில் தங்கள் படைப்புகளில் பயன்படுத்த விரும்புவோர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினைத் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று உசாத்துணைகளை வழங்கி மீள்பதிப்பு செய்யலாம்.
- தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பதிப்பகப் பிரிவு

இணையதள முகவரி: <https://tamilheritage.org>

தமிழ் மரபுத் திணை இதழுக்குத் தங்களுடைய படைப்புகளை அனுப்ப விரும்புவவர்கள் தங்களுடைய வரலாறு, மொழியியல், தமிழ் இலக்கியம், சமூகவியல் மற்றும் மானிடவியல் பொருண்மைகளில் அமைந்த படைப்புகளை editorthfjournal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

உள்ளடக்கம்

தலையங்கம்.....	7
ஒலி நூல்களாகக் கேட்டு மகிழ்க, பயன்பெறுக!	12
1. உலகமயமாதலை எதிர்கொள்ளும் தமிழ்ச் சமூகம்!.....	15
2. திருக்குறளின் புகழ்பெற்ற ஐரிஷ் மொழிபெயர்ப்பாளர்.....	26
3. கணக்கு, அறிவு.....	33
4. மொழியில் இயங்கியல்.....	37
5. மதுரை: இன்றும் அன்றும் – 1.....	53
6. நன்னெறி வாழ்விற்கு முதன்மை அளித்த வ. சுப. மாணிக்கம்.....	56
7. தூத்துக்குடி – சிற்றூர் முதல் குருஸ் பர்னாந்து வரை: நூல் திறனாய்வு.....	64
8. அரிய நூல்: தெலுங்கை வளர்த்த தமிழகமும் மராத்தியரும்.....	69
9. உலகிய நல்லூர் புத்தர்.....	88

10. தமிழ் மரபு அறக்கட்டளை ஆய்வுப் பயணம் / களப்பணி.....	104
க. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்.....	104
உ. ராஜராஜன் கலைக்கூடம்.....	107
ஈ. நார்த்தாமலை களப்பணி.....	109
ச. டாக்டர் மா இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம்.....	111
11. தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்ச்சிகள்.....	113
க. "தனிநாயக அடிகளாரின் தமிழியல் பங்களிப்பு" நூல்கள்.....	113
12. தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பாடுகள்..	116
க. இணையவழி திசைக்கூடல் நேரலைகள்..	116
உ. இணையவழி இலக்கியக்கூடல் நேரலைகள்	118
ஈ. சுவலி — ஒலிநூல்கள்.....	119
ச. தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு.....	123

தலையங்கம்

— முனைவர் க. சுபாஷிணி

வணக்கம்.



ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் 16ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் யோகானஸ் குட்டன்பர்க் அவர்களால் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தாள்களில் அச்சுவடிவம் பெறத் தொடங்கின. மிகக் குறிப்பாக 18ஆம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி 19ஆம் நூற்றாண்டு 20ஆம் நூற்றாண்டு ஆகிய காலகட்டங்கள் தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளில் இருந்து தாள் அச்ச நூலாக

பரிணாம மாற்றம் அடைந்த முக்கியமான ஒரு காலமாகும்.

அக்காலகட்டத்தில் தமிழறிஞர்கள் மட்டுமன்றி ஐரோப்பிய அறிஞர்களின் முயற்சியினாலும் பல தமிழ் நூல்கள் அச்ச வடிவில் வெளிவரத் தொடங்கின. தமிழில் எழுதப்பட்ட அனைத்து நூல்களும் அச்ச வடிவம் பெறப்பட்டு விட்டதா என்றால் "இல்லை" என்பது தான் அதற்கான விடையாக அமையும்.

ஏனெனில் தொடக்க காலத்தில் ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்களை அச்ச வடிவிற்குக் கொண்டு வர முயற்சி செய்தவர்களது எண்ணிக்கை குறைவு. அதற்கும் மேலாக பொருளாதார பலம் பொருந்திய சூழலில் மட்டுமே இதனை சாத்தியப்படுத்த முடிந்தது. ஆகவே சில நூல்கள் அச்ச வடிவம் கண்டன, பல நூல்கள் மறைந்து போயின. இப்படி தமிழ் மக்கள் இழந்த நூல்கள் ஏராளம்.

அச்ச வடிவில் வெளிவந்து நூல்களை கைகளில் எடுத்து வாசித்த அனுபவத்திலிருந்து 21ஆம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

21ஆம் நூற்றாண்டில் கணினி அது தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சி விரிவடைந்த காரணத்தினால் மடிக்கணினி, செல்பேசி போன்ற எளிமையான கருவிகளில் நூல்களை வாசிக்கும் வாய்ப்பினை அனைத்து தரப்பினருக்கும் வழங்கியது. பொருளாதாரம் இதற்கு ஒரு தடையல்ல என்ற வகையில் எல்லோரும் நூல்களை வாசிக்கக் கூடிய வாய்ப்பு இந்தக் கணினி யுகத்தில் அமைந்தது. அதன் அடிப்படையில் நூல்களை வாசிப்பது என்பதைக் கடந்து ஒலி நூல்களாகக் கேட்டு பயன்பெறும் வாய்ப்பினைத் தொழில்நுட்பம் வழங்கி இருக்கின்றது.

இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தொடர்ந்து தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்தி வருகின்றோம். அத்தகைய ஒரு பணியாக அமைவது தான் நமது ஏராளமான திட்டங்களில் ஒன்றான "சுவலி" திட்டம் (<https://suvali.tamilheritage.org/>).

இத்திட்டத்தின் வழி தமிழ்நாடு அரசினால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களைத் தன்னார்வலர்கள் வாசித்து அந்த நூல்களுக்கு மக்களிடையே அறிமுகத்தை வழங்கக்கூடிய நல்

வாய்ப்பினைத் தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கி வருகின்றோம்.



மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக பார்வைத் திறன் அற்றவர்கள் இத்தகைய ஒலி நூல்களைக் கேட்டு பயன்பெற முடிகின்றது. நீண்ட தூர வாகனப் பயணத்தில் இருப்பவர்கள் இத்தகைய நூல்களைக் கேட்டுக்கொண்டே நெடுதூர பயணத்தை எளிதாக்கலாம். சாலையில் நடை பயிற்சி செய்பவர்கள் காலையில் தங்கள் காதுகளில் ஒலிக்கருவியை இணைத்துக் கொண்டு இந்த ஒலி நூல்களைக் கேட்டு

மகிழ்ந்தவாறு தங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். வீட்டில் இருந்து கொண்டு மாலை நேரங்களில் தேநீரையும் காப்பியையும் பலகாரங்களையும் சுவைத்துக் கொண்டு இந்த ஒலி நூல்களை கேட்டு பயன்பெறலாம். இப்படி பல்வேறு வகையில் ஒலி நூல்கள் பொதுமக்களுக்கு பயன் தரக்கூடியது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் ஒவ்வொன்றும் ஆய்வாளர்களுக்கும் ஆய்வின் மீது நாட்டமுள்ள பொதுமக்களுக்கும் மிகுந்த பயனளிக்கக் கூடியவை. அனைவரும் நமது ["சுவலி" வலைப்பக்கத்தில்](#) வெளியிடப்படுகின்ற ஒலி நூல்களை கேட்டு பயன்பெற வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்பார்ப்பு.

தமிழால் இணைவோம்!

அன்புடன்

முனைவர் க. சுபாஷிணி

தலைவர்

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

ஒலி நூல்களாகக் கேட்டு மகிழ்க, பயன்பெறுக!

— மரிய ஜெரின்



தமிழ் மரபுத் திணை மாதாந்திர மின்னிதழ் வழியாக உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி.

ஒரு வளமான இலக்கியச் செல்வங்களை கொண்ட மொழி தன்னுடைய தொடர்ச்சியை நிலைநிறுத்த ஆய்வுலகின் பங்கு மிகவும் இன்றியமையாதது. அவ்வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த இருப்பத்தைந்து ஆண்டுகளாக தமிழின் தொண்மம் மற்றும் வரலாற்று ரீதியான தகவல்களை சேகரித்து அவற்றை அனைத்து தரப்பினரும் எளிய முறையில் அறியும் வகையில் காலத்திற்கேற்ப புதுப்புது தொழில்நுட்பத்தை கையாண்டு அனைவரும் பயன்பெறும் வகையில் ஓர்

அரும்பெரும் பணியை நெடுங்காலமாக செய்து
கொண்டுவருகிறது.

இவ்வகையான தொடர் முயற்சிகள் ஆய்வுலகின்
பார்வையை ஒரு குறுகிய வட்டத்துக்கள் மட்டும்
வைக்காமல் விரிந்த பார்வையை
ஆய்வாளர்களுக்கு காட்டுகிறது. இன்னும் செய்ய
வேண்டிய பணிகள் ஏராளம் என்பதையும்
முன்வைக்கிறது. அவற்றிற்கு செயல்வடிவம்
கொடுப்பதன் மூலம் தமிழ் மொழியின் வளம்
பேணப்பட்டு வளர்ச்சிக்கான அடித்தளம்
உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

தலையங்கத்தில் தலைவர் சுபாஷிணி அவர்கள்
குறிப்பிட்டதைப் போன்று நூல்களை வாசிப்பது
என்பதைக் கடந்து ஒலி நூல்களாகக் கேட்டு
பயன்பெறும் வகையில் தமிழ் மரபு
அறக்கட்டளையின் "சுவலி" திட்டம் செயல்பட்டு
வருகிறது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்
வகையில் இவ்விதழின் முன் அட்டைப்படம்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பின் அட்டைப்படம்
மெரினாவில் அண்மையில் தமிழக முதல்வரால்
திறக்கப்பட்ட "கற்றனைத் தூறும் அறிவு"
சிலைகள். கற்றல் குறித்த இப்படம் வளர்ச்சி
என்கிற அறிவுப் பாதையை நோக்கி

செல்லும்போதுதான் மடமை என்கிற
அடிமைச்சங்கிலி உடைத்தெரியப்படும்
என்பதைக் இச்சிலைகள் காட்டுகிறது.

தொடர்ச்சியாக இவ்விதழ் தமிழ் மரபு
அறக்கட்டளை உறுப்பினர்களால் எழுதப்பட்ட
படைப்புகளைத் தாங்கியும் தமிழ் மரபு
அறக்கட்டளையின் களப்பணிகள்,
செயல்பாடுகள், காணொளிகள், நூல்கள், ஆகிய
பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய
வகையிலும் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது.
அனைவரும் வாசித்து பயன்பெறுக! நன்றி!

அன்புடன்
மரிய ஜெரின்
பொறுப்பாசிரியர்
தமிழ் மரபுத் திணை இதழ்

1. உலகமயமாதலை

எதிர்கொள்ளும் தமிழ்ச் சமூகம்!

— மதிவதனி

பாரம்பரியத்தின் வேர்களை உறுதியாகப் பிடித்தபடியே நவீன உலகின் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதே தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் பாதையாகும். உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால், தமிழும் தமிழர் பண்பாடும் உலகளாவிய அளவில் மேலும் வலுவடையும்.

அறிவியல் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி, உலகளாவிய வர்த்தக உறவுகள் மற்றும் மக்கள் இடம்பெயர்வு ஆகியவை உலகத்தை ஒரே சமூகமாக இணைத்து வருகின்றன. உலகமயமாதல் என்பது வெறும் பொருளாதார மாற்றமல்ல; அது சமூக, பண்பாட்டு, அரசியல் மற்றும் மனித உறவுகளின் அமைப்பையே மாற்றும் சக்தியாகவும் விளங்குகிறது.

இந்த மாற்றத்தின் மத்தியில் பல மொழிகளும் பண்பாடுகளும் தங்களது அடையாளத்தைப்

பாதுகாத்துக் கொண்டு புதிய சூழல்களுக்கு ஏற்ப மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ச்சமூகமும் இந்த மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், தமிழ்ச் சமூகத்தின் அடையாளத்தை மறுபரிசீலனை செய்யும் நிலையை உருவாக்கியுள்ளன.

தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் உலகளாவிய சமூகமாக மாறி உள்ளனர். முன்பு ஒரு நாட்டின் வாழ்க்கை முறை, கலாசாரம் மற்றும் பொருளாதார அமைப்பு பெரும்பாலும் அந்த நாட்டின் எல்லைக்குள் மட்டுமே நிலைத்திருந்தது. ஆனால், இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, இணையம், விமானப் போக்குவரத்து, உலகளாவிய வர்த்தகம் போன்ற காரணங்களால் நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் மங்கிவிட்டன.

ஒரு நாட்டில் உருவாகும் தொழில்நுட்பம் சில நிமிஷங்களில் உலகம் முழுவதும் பரவுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார மாற்றம் மற்ற நாடுகளையும் பாதிக்கிறது. அதேபோல், ஒரு நாட்டின் பண்பாட்டு வெளிப்பாடுகள் மற்ற சமூகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

உலகமயமாதல் பல்வேறு பண்பாடுகளை ஒன்றோடொன்று இணைக்கிறது மறுபுறம் அந்தப் பண்பாடுகளின் தனித்துவ அடையாளத்தை சவாலுக்கு உட்படுத்துகிறது. இதனால், பல சமூகங்கள் தங்களுடைய பாரம் பரியத்தைப் பாதுகாத்தபடியே புதிய உலகச் சூழலுக்கு ஏற்ப மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

தமிழ்ச் சமூகத்தின் வரலாறு மிகப் பழையானது. சங்க கால இலக்கியங்கள் தமிழர்களின் சமூக அமைப்பு, பண்பாட்டு வாழ்வு, அரசியல் மற்றும் பொருளாதார நிலை குறித்த பல தகவல்களை வழங்குகின்றன. மொழி, இலக்கியம், கலை, மதம், சமூக மரபுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகத் தமிழர் பண்பாடு உருவாகியுள்ளது.

தமிழர்கள் கடல்சார் வணிகத்தில் ஈடு பட்ட சமூகமாகவும் வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றனர். பண்டைய காலங்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழர்களுக்கு வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் இருந்தன. ஆனால், தற்போது காணப் படுவது போன்ற உலகளாவிய பரவல் அப்போது இருந்ததாகக் கூறமுடியாது.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில்தான் தமிழர்களின் புலம்பெயர்வு அதிகரித்தது. குறிப்பாக, காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களாகப் பலர் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மோரீஷஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணங்களால் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகளுக்கு தமிழர்கள் குடியேறத் தொடங்கினர். இவ்வாறு பல்வேறு காலங்களில் நடைபெற்ற புலம்பெயர்வு தமிழ்ச் சமூகத்தை உலகளாவிய சமூகமாக மாற்றியது.

புலம்பெயர்வு என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையையும் அடையாளத்தையும் மாற்றும் முக்கியமான செயல்முறையாகும். ஒரு புதிய நாட்டில் குடியேறும் போது அந்தச் சமூகத்தினர் அந்நாட்டு மொழி, கலாசாரம், சட்டம் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால், ஓர் இரட்டை அடையாளம் உருவாகிறது. ஒருபுறம் அவர்கள் தங்களது பாரம்பரிய அடையாளத்தைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்; மறுபுறம் அவர்கள் வாழும் நாட்டின் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டிய தேவையும் உள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர் தமிழர்கள் பல புதிய சமூக அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். தமிழ்ப் பள்ளிகள், கலாசார அமைப்புகள், இலக்கியமன்றங்கள், கோயில்கள் மற்றும் சமூக மையங்கள் போன்றவை புலம்பெயர் வாழ்வில் தமிழர் பண்பாட்டைப் பாதுகாக்கும் முக்கியமான தலங்களாக மாறியுள்ளன.

இவற்றின்மூலம் தமிழ் மொழி கற்பித்தல், பாரம்பரியக் கலைகள், திருவிழாக்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதன்மூலம் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய பண்பாட்டு அடையாளத்தை புதிய தலைமுறைக்குப் பரப்ப முயற்சிசெய்கின்றனர்.

தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் இணையம், சமூக ஊடகங்கள், எண்ம ஊடகங்கள் போன்றவை உலகம் முழுவதும் உள்ள மக்களை

ஒரே தளத்தில் இணைக்கும் சக்தியாக மாறியுள்ளன. இணையத்தின் மூலம் தமிழ் இலக்கியம், செய்தி, கல்வி, கலா சாரம் போன்றவை உலகம் முழுவதும் பரவுகின்றன.

உலகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு, நகர மயமாதல் மற்றும் உலகளாவிய தொடர்புகள் ஆகியவை மனிதர்களின் சிந்தனை முறையையும், வாழ்க்கை அணுகுமுறையையும் மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்திலும் காணப்படுகின்றன.

பாரம்பரியத் தமிழ்ச் சமூகத்தில் வலுவாக இருந்த குடும்ப அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நகர வாழ்க்கை, வேலைவாய்ப்பின் தன்மை, தனிநபர் சுதந்திரம் ஆகிய காரணங்களால் சிறு குடும்ப முறை அதிகமாகியுள்ளது. இதனால், தலைமுறைகளுக்கு இடையிலான தொடர்பு குறைவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.

எனினும், இந்த மாற்றங்கள் அனைத்தும் எதிர்மறையானவை என்று கூற முடியாது. சிறு குடும்ப அமைப்பு பெண்களின் கல்வி,

வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளது. பாரம்பரியக் குடும்ப மதிப்புகளையும் நவீன வாழ்க்கை முறையையும் இணைக்கும் ஒரு புதிய குடும்ப கலாசாரம் உருவாகி வருகிறது.

புலம்பெயர்ந்தோர் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றிருந்த தமிழர் விழாக்களின் வடிவமும் மாறிவருகிறது. பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட விழாக்கள் இன்று மேடை நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள் மற்றும் சமூகக் கூடுகளாக மாறியுள்ளன.

மேலும், வெளிநாடுகளில் வாழும் தமிழர் சமூகத்தில் தலைமுறை மாற்றம் மொழி பரம்பரையைப் பாதிக்கும் முக்கிய காரணமாக மாறியுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் கல்வி மற்றும் சமூக வாழ்க்கை பெரும்பாலும் அந்நாட்டு மொழியிலேயே நடைபெறுகிறது. குழந்தைகள் பள்ளி மற்றும் சமூகச் சூழலில் அந்த மொழியையே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால், தமிழ் மொழியைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன.

பல குடும்பங்களில் பெற்றோர் தமிழில் பேசினாலும், குழந்தைகள் பெரும் பாலும் அந்நாட்டு மொழியிலேயே பதிலளிக்கும் நிலை காணப்படுகிறது. இந்த நிலை நீண்ட காலத்தில் மொழிப் பரம்பரையைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இது தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் பல மொழி சமூகங்களும் எதிர்கொள்ளும் பொதுவான சவாலாகும்.

இதை எதிர்கொள்ளப் புலம்பெயர் தமிழர் சமூகங்கள் பல நாடுகளில் தமிழ்ப் பள்ளிகளை நிறுவுகின்றன. வார இறுதி நாட்களில் நடைபெறும் இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்குத் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாறு போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இருப்பினும், குழந்தைகளின் நேரக் குறைவு, கல்விச் சமை, தொழில்நுட்பத்தின் கவர்ச்சி போன்ற காரணங்களால் தமிழ்ப் பள்ளிகளில் தொடர்ச்சியான பங்கேற்பு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இணையவழி பாடங்கள், கைப்பேசி பயன்பாடுகள், எண்ம நூலகங்கள், இணைய வகுப்புகள் போன்றவை தமிழ்மொழி கற்றலை எளிதாக்குகின்றன.

முதல் தலைமுறை புலம்பெயர் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் அந்நாட்டுச் சமூகத்தோடு அதிகமாக இணைந்திருக்கிறார்கள்.

மருத்துவம், பொறியியல், தகவல் தொழில் நுட்பம், வணிகம், ஆராய்ச்சி போன்ற பல துறைகளில் தமிழர்கள் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர். இது தமிழ்ச் சமூகத்தின் திறமையையும் கல்வி மீது கொண்ட முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

பலநாடுகளில் தமிழர் சங்கங்கள் ஆண்டு தோறும் பொங்கல் விழா, தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி போன்ற திருவிழாக்களை பொது மக்கள் கலந்து கொள்ளும் வகையில் நடத்துகின்றன. இவ்விழாக்கள் சமூக ஒற்றுமையை வளர்க்கும் நிகழ்வுகளாக மட்டுமல்லாமல், தமிழர் பண்பாட்டை அந்நாட்டு மக்களுக்கும் அறிமுகப்படுத்தும் வாய்ப்பாகவும் அமைகின்றன.

கோயில்கள் சமூக ஒற்றுமையை உருவாக்கும்
இடங்களாகவும் செயல்படுகின்றன. பல
தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி
பண்பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து
கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றன.

புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும்
நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும்
முக்கியப் பங்களிப்பை வழங்குகின்றனர். பல
தொழில்முறை துறைகளில் தமிழர்கள் சிறந்து
விளங்குகின்றனர்.

தங்கள் பாரம்பரிய அடையாளத்தைப் பாதுகாக்க
முயற்சி செய்யும் நேரத்தில், அவர்கள் வாழும்
நாட்டின் சமூகத்தோடு இணைந்து புதிய கலாசார
அனுபவங்களைத் தமிழர்கள்
ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் விளைவாக
உலகத் தமிழர் என்ற புதிய அடையாளம்
உருவாகியுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட
நிலப்பரப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்ட
அடையாளம் அல்ல; உலகம் முழுவதும் பரந்து
வாழும் தமிழர்களின் ஒருங்கிணைந்த
அடையாளமாகும்.

புலம்பெயர் சூழலில் வளர்கின்ற புதிய தலைமுறையினர், பல்வேறு மொழிகளையும் பண்பாடுகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கின்றனர். இது அவர்களின் உலகப் பார்வையை விரிவாக்கினாலும், சில நேரங்களில் தாய்மொழி மற்றும் பாரம்பரியப் பண்பாட்டுடன் உள்ள தொடர்பைக் குறைக்கும் அபாயமும் உள்ளது. இதைத் தவிர்க்கக் குடும்பம், கல்வி அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைக்கும் ஒரு சமூகமாகத் தமிழர்கள் வளர வேண்டும்.

பாரம்பரியத்தின் வேர்களை உறுதியாகப் பிடித்தபடியே நவீன உலகின் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதே தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் பாதையாகும். உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால், தமிழும் தமிழர் பண்பாடும் உலகளாவிய அளவில் மேலும் வலுவடையும்.

2. திருக்குறளின் புகழ்பெற்ற ஐரிஷ் மொழிபெயர்ப்பாளர்

— தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு



திருக்குறளை ஐரிஷ் மொழியில் மொழிபெயர்த்த புகழ்பெற்ற அயர்லாந்து கவிஞர் காப்ரியல் ரோசன்ஸ்டாக் (Gabriel Rosenstock) இயற்கை எய்தினார்.

நம்முடன் நட்பு பாராட்டிய அவர், அவர் தம்
வலைப்பக்கத்தில் வெளியிடும் சில
கவிதைகளைத் தமிழ் மொழியில் மொழி
பெயர்க்கவும் வேண்டுகோள் விடுப்பது வழக்கம்.
அவருடைய ஐரிஷ் கவிதைகளுக்கான தமிழ்
மொழிபெயர்ப்புகளை அவருடைய
வலைப்பக்கத்தில் பகிர்ந்து பாராட்டுத்
தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.



நான் எடுத்த ஒளிப்படத்திற்கு அவர் எழுதிய
வைக்கை மற்றும் நான் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பு

காப்ரியல் ரோசன்ஸ்டாக் (29 செப்டம்பர் 1949 —
6 ஏப்ரல் 2026): அயர்லாந்து மண்ணில் இந்திய
இலக்கியத்தின் தூதுவர்.

உலகப் புகழ்பெற்ற அயர்லாந்து எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், கலை, பண்பாட்டு ஆர்வலருமான காப்ரியல் ரோசன்ஸ்டாக் அவர்களின் மறைவு இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அயர்லாந்து மொழியையும் (Irish/Gaeilge), இந்திய மரபுகளையும் தனது எழுத்தால் இணைத்த ஒரு மாபெரும் கலாச்சாரப் பாலமாக அவர் திகழ்ந்தார்.

பின்னணியும் தொடக்கமும்:

லிமெரிக் கவுண்டியில் உள்ள கில்ஃபினேனில் பிறந்த ரோசன்ஸ்டாக், ஒரு பன்முக கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்தவர்.

தந்தை: ஜார்ஜ் (ஜெர்மன் மருத்துவர் மற்றும் எழுத்தாளர்).

தாயார்: அயர்லாந்தின் கால்வே பகுதியைச் சேர்ந்த செவிலியர்.

யூனிவர்சிட்டி கல்லூரி கார்க்கில் (University College Cork) பயின்றபோது, 'Innti' என்ற புகழ்பெற்ற இலக்கிய இதழோடு இணைந்திருந்தார். இதுவே அயர்லாந்து மொழி

கவிதைகளில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திய நவீன கவிஞர்களின் பிறப்பிடமாக அமைந்தது.

இலக்கியப் பயணம்: ஓர் 'ஓய்வற்ற ஆன்மா'

அயர்லாந்தின் கெரெவமிக்க 'ஆஸ்டானா' (Aosdána) அமைப்பின் உறுப்பினரான இவர், 180-க்கும் மேற்பட்ட நூல்களை (சில குறிப்புகளின்படி 400-க்கும் மேற்பட்டவை) படைத்தவர்.

இவரது இலக்கியப் பங்களிப்பு மலைக்க வைக்கக்கூடியது:

பன்முகத் திறன்: கவிஞர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர் மற்றும் ஹைக்கூ கவிதைகளில் உலகளாவிய நிபுணர்.

மொழிபெயர்ப்பு மேதை: உலகப்புகழ் பெற்ற கவிஞர்களான சீமஸ் ஹீனி முதல் பாப் டிலனின் இசைப் பாடல்கள் வரை அனைத்தையும் அயர்லாந்து மொழியில் கொண்டுவந்தார்.

ஹைக்கூ ஆசிரியர்: வியன்னா மற்றும் ஹைதராபாத் இலக்கிய விழாக்களில் ஹைக்கூ

கவிதைகளை கற்பிக்கும் ஆசானாகத் திகழ்ந்தார்.

இந்திய மண்ணுடன் ஒரு தீராத பிணைப்பு:

ரோசன்ஸ்டாக்கின் படைப்புகளில் இந்தியா ஒரு முக்கிய மையப்புள்ளியாக இருந்தது. ஐரோப்பிய மற்றும் இந்திய கலாச்சாரங்கள் ஒரே வேரிலிருந்து உருவானவை என்ற ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.

"இந்தியாவின் ஆன்மீகமும் அயர்லாந்தின் மொழியும் எனது இரு கண்கள்." என்று பெருமிதம் கொள்வார்.

முக்கிய இந்தியப் பங்களிப்புகள்:

தாசூர் மற்றும் இக்பால்: ரவீந்திரநாத் தாசூர் மற்றும் முஹம்மது இக்பால் ஆகியோரின் படைப்புகளை அயர்லாந்து மொழிக்குக் கொண்டு சென்றார்.

காந்தியச் சிந்தனை: 2019-ல் காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு 'Walk with Gandhi' என்ற நூலை வெளியிட்டார்.

திருக்குறள்: டப்ளின் ட்ரினிட்டி கல்லூரி மற்றும் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழக ஒத்துழைப்பில் 2023-ஆம் ஆண்டு உலகப் பொதுமறையான திருக்குறளை அயர்லாந்து மொழியில் (An Thirukkural as Gaeilge) மொழிபெயர்த்து டப்ளின் ட்ரினிட்டி கல்லூரியில் வெளியிட்டார்.



அவருடன் நான்

கவிதைத் தொகுப்பு: 2025-ல் 'இந்தியாவின் ஒளிமயமான நிழலில்' (Faoi Scáil Gheal na hIndia) என்ற தனது கவிதை நூலை அர்ப்பணித்தார்.

அழியாத மரபு:

ரோசன்ஸ்டாக் ஒரு 'செல்டிக் பெளத்த' (Celtic Buddhist) வம்சாவளி தாரகராகவும் அறியப்பட்டார். இந்திய, ஜப்பானிய மற்றும் உலக இலக்கியங்களின் செழுமையை அயர்லாந்து மொழிக்குக் கொண்டு வந்த அதே வேளையில், அயர்லாந்தின் அடையாளத்தை உலகெங்கும் கொண்டு சென்றார்.

மொழிகள் வேறுபட்டாலும் மனித உணர்வுகளும் ஆன்மீகமும் ஒன்றே என்பதைத் தனது வாழ்நாள் முழுவதும் நிரூபித்த அந்தப் பெரும் கவிஞரின் புகழ் அவர் விட்டுச் சென்ற எழுத்துக்களில் என்றும் நிலைத்திருக்கும்.

3. கணக்கு, அறிவு

— அருள் மெர்வின்

உதாரணமாக, இதை நான் எழுதும் போது மணி 9:40. சின்ன முள் ஒன்பதுக்கும் பத்துக்கும் இடையே இருக்கிறது. ஆனாலும், அதை 9 என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய முள்? அது 8-இல் இருக்கிறது. ஆனாலும், மணி 'ஒன்பது : எட்டு' என்று சொல்ல முடியாது. எட்டை ஐந்தால் பெருக்கி (8x5) நாற்பது என்று சொல்ல வேண்டும். ஒன்பது : நாற்பது. ஒருவேளை, பெரிய முள் 8-க்கும் 9-க்கும் இடையே இருந்தால் இந்த கணக்கு இன்னும் சிக்கலாகும். பெருக்கிவிட்டுக் கூட்ட வேண்டும். $9:(8 \times 5) + 2 = 9:42$

முட்கடிகாரத்தைப் பார்த்து மணி சொல்வது என்பது ஐஏஎஸ் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு இணையானது. முட்கடிகாரத்தைப் பார்த்து மணி சொல்லத்தெரியும் எல்லா மூளைகளுக்கும் எத்தகைய லாஜிக், கணக்கு சம்பந்தமான கேள்விகளுக்கும் பதில் சொல்லும் திறன் இருக்கிறது. அதை இது போன்ற வேறு விஷயங்களுக்குப் பழக்கப்படுத்தவில்லை

என்பதுதான் வெற்றி பெறுபவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் இடையேயான வித்தியாசம்.

எலக்ட்ரானிக் கடிகாரங்கள், செல்போன் கடிகாரங்கள் வந்தபின் இது எளிதாகிவிட்டது என்று நினைக்க வேண்டாம். செல்போன் 9:15 என்று ஓர் எண்ணைக் காண்பிக்கும். நாம் அதைப் பார்த்துவிட்டு 'ஒன்பதே கால்' என்போம். இதைக் கேட்பவரின் மூளை கால், அரை, முக்கால் போன்ற பின்னங்களை மூளைக்குள் செயலாக்கம் செய்து, அறுபதை நான்கால் வகுத்து கால் என்பது 15 என்று புரிந்து கொள்ள வேண்டும். இது இயற்கையால் வந்த திறன் அல்ல. கற்றலால் வந்த திறன். பள்ளிக்கூடம் பக்கமே தலைவைத்துப் படுத்திருக்காதவர்களுக்கு, மணி பார்க்கக் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு - அதாவது கடிகாரத்தின் அடிப்படை கணிதம் கற்காதவர்களுக்கு - இது இயல்பாக வராது. நீ என்ன கடிகாரத்தைப் பார்த்து மணி சொல்கிறாய், என் தாத்தா சூரியனைப் பார்த்தே மணி சொல்வார் என்பதெல்லாம் பெருமையல்ல. சூரியனைப் பார்த்து மணி சொல்வதைவிட கடிகாரத்தைப் பார்த்து மணி சொல்வது கடினமானது. முன்னது அனுபவம், பின்னது

கல்வி. கல்வியின் அட்வான்டேஜ் அதைக் கற்றுக்கொள்ள எல்லோராலும் முடியும்.

ஜெர்மன் மொழியில் நேரத்தைப் பேச்சு வழக்கில் எப்படிச் சொல்கிறார்கள் என்பது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. குறைந்த பட்சம் ஐன்ஸ்டைன் அளவு மூளையில்லாவிட்டால் ஜெர்மன் மொழியில் மணி சொல்வதைப் புரிந்து கொள்ள சாத்தியமில்லை.

8:30—ஐ ஒன்பதாக இன்னும் முப்பது நிமிடங்கள் என்கிறார்கள்.

8:25—ஐ ஒன்பதாக இன்னும் முப்பது நிமிடங்கள் ஆவதற்கு முன் ஐந்து நிமிடங்கள் என்கிறார்கள்.

8:35—ஐ ஒன்பதாக இன்னும் முப்பது நிமிடங்கள் ஆவதற்குப் பின் ஐந்து நிமிடங்கள் என்கிறார்கள்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகியின் திருமண வயதை, “ஈர்ஆறு ஆண்டு” என்கிறார். கோவலனின் வயதை, “ஈர்எட்டு ஆண்டு” என்கிறார். மாதவி “ஏழ் ஆண்டு இயற்றி (பயிற்சி செய்து)” “ஓர் ஈர் ஆறு ஆண்டில்” ஆடினாள் என்கிறார்.

கண்ணகி மதுரையையெல்லாம் எரித்து முடித்தபின் அவளைப் பார்த்த சம்பவத்தைக் குறவர்கள் சேர மன்னனிடம் சொல்லும் போது அவனை, “பல்நூறு ஆயிரத்து ஆண்டு” வாழ்க என்கிறார்கள். சிலப்பதிகாரத்தின் கடைசி சேப்டரில் மாலதி-பாசண்டன்-தேவந்தி கதை வருகிறது. இந்த விநோத கதை பலபேருக்குத் தெரியாததல்ல என்பதல்ல விஷயம். இவர்கள் “நாலாந் ஆண்டு” திருமணம் செய்து வாழ்ந்தார்கள் என்கிறார் இளங்கோ.

பாரியின் பெண்பிள்ளைகளுக்கு அடைக்கலம் தேடிக் கூட்டிச் சென்ற கபிலர் இருங்கோவேளைச் சந்திக்கிறார் (புறநானூறு 201). அவனிடம், “யானே தந்தை தோழன்” என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார். அதாவது, “நான் இந்த பெண்பிள்ளைகளின் தந்தையின் தோழன்”, என்கிறார். அடுத்து, அந்த பெண் பிள்ளைகளை அறிமுகப்படுத்துகிறார், “இவர் என் மகளிர்”, என்று. அதாவது, பாரியின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகள் என்று. அடுத்து, இருங்கோவேளைப் பார்த்து, “நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே” என்கிறார். சங்க காலத்திலும் 49 நாற்பத்தொன்பது. நான்கு x பத்து + ஒன்பது = நாற்பத்தொன்பது.

4. மொழியில் இயங்கியல்

— ஜனா

ஆரம்ப காலங்களில் செயலின் கட்டளைகளாக அல்லது வினைச்சொல்லாக மட்டுமே மொழி இருந்தது. பின்னர் அது இடம் விட்டு இடம் செல்லும் பொழுது, பிராந்திய நிலை நிலவியல் மற்றும் தட்பவெட்ப நிலைகளுக்கு தகுந்தாற்போல் சிற்சில ஒலி மாற்றங்களைக்கொண்டது. இந்த மாற்றங்கள் அனைத்துமே மொழியின் படிநிலை வளர்ச்சி என்று கொண்டால், அது இயக்கவியலின் விதிகளின்படியே செயல்படுகிறது. நாம் இன்றளவும் பலமொழி குடும்பங்களின் ஒப்பீடுகளையும் அதன் ஆராய்ச்சிகளையும் கண்டு வருகிறோம். அதன் உச்சரிப்பு மற்றும் அதன் பொருள் ஆகியவற்றை கொண்டு கூடியவரை ஒத்தவைகளை வைத்து மொழிக்குடும்பங்களாக பிரிக்கிறோம். மொழிகளின் ஆராய்ச்சியில் ஒரு உன்னத கண்டுபிடிப்பு என்பது மொழிகளின் ஒருமைப்பண்பை கொண்டு அதனை குடும்பமாக பிரிப்பது. மொழி என்பது அரசியல் பின்புலத்தில்

எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை நாம் நன்றாக அறிவோம்.

ஆங்கிலேயர் வருகையும், அதற்கு முன்னரே போர்ச்சுகீசிய வருகையில் இந்திய மொழிகளில் மேல் ஈர்ப்பு கொண்டு, அதனை கற்றுக்கொண்டு ஆராயும் விருப்பமுள்ள பல சமய பாதிரியார்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் விருப்பம் சமஸ்கிருதமாக இருந்தது. மதத்தைக்கடந்த மொழி ஆர்வமாக அது இருந்தது என்றாலும் இந்திய இனத்தை அவர்கள் பைபிளில் புராணவம்சத்தோடு இணைக்க முயற்சிகள் நடந்தனவே. சமஸ்கிருத மொழியின் இலக்கணத்தை ஃபாதர் ஹாங்க்ஸ்லீடன் தொகுத்தார். அதேபோல் ஃபாதர் கோயர்டோக்ஸ் சமஸ்கிருதம் மற்றும் ஐரோப்பிய மொழிகளின் இடையே உள்ள ஒப்பீட்டை வைத்து இந்த மொழியின் நெருங்கிய உறவை முதலில் உணர்ந்தார். ஆனால் இதுவரையிலும் அவர்கள் யாருக்கும் தெரியாத ஒரு மாபெரும் பனிப்பாறையின் உச்சிநுனி மட்டுமே இந்தியா. இந்தியா என்ற ஒரு தேசம் விந்தையிலும் விந்தையானது. இந்த உலகில் இல்லாத அனைத்து வேற்றுமைகளையும் கொண்டது. மொழி இனம் தட்பவெட்பம் உணவு உடை

பண்பாடு தெய்வங்கள் மற்றும் சடங்குகள் அனைத்து கூறுகளும் இயங்கிக்கொண்டே இருப்பவை மேலும் மேலும் மாறுபாடுகளை கொண்டதாக இருக்கிறது. இவை அனைத்திலும் நாம் ஒருமை தன்மையை கண்டறிய நினைத்தால் அது, தேசம் மதம் பண்பாடு ஆகியவற்றைக் கடந்த ஒரு சாரம்சமாக இருக்கும் அல்லது அப்படி ஒன்று இல்லாமல் கூட போகலாம். எது எப்படியோ நாம் இங்கு மொழியின் வரலாற்றை, ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து பார்க்க முயற்சி செய்வோம்.

நம்மால் உலகில் உள்ள மொழிகளையோ மொழிக்குடும்பங்களையோ ஆராய்ந்து அதில் எந்த விடயமும் விரைவாக காண இயலாது. ஆனால் நாம் பிறந்த மண்ணில் உள்ள தனித்தன்மையான தமிழ்மொழியும் மற்ற மொழியான ஆங்கிலேயர்களை அதிகம் கவர்ந்த மொழியான சமஸ்கிருதத்தையும் பற்றியும் வரலாற்று ஆய்வை மேற்கொள்ளலாம். ஒரு மொழியின் குறியீடுகள் என்பது வேறொரு (இணை) மொழியின் அடிப்படையை கொண்டு ஆராயப்படலாம். ஆனால் பல மொழிகள் மொழி குடும்பங்களில் வழங்கொழிந்து போனது அதன் உச்சரிப்புகள் சரியாக வகைப்படுத்தப்படாமல்

போனதால்தான். நாம் இன்னும் கடந்து போவதற்கு முன் என்னுடைய ஒரு கருத்தை தெளிவாக்குகிறேன். எந்த ஒரு மொழியும் மாறாத்தன்மையும், மாற்றத்தை ஏற்காத்தன்மையும் கொண்டிருக்கிறது என்றால், அது அழியாத்தன்மையை இழக்கும். மாற்றம் ஒன்றுதான் அழிவிலிருந்து மீட்கும் சக்தி கொண்டது. இது மொழி மதம் தேசம் இனம் என்ற எல்லாவற்றிலும் பொதுவான விதியாகும். நாம் இவ்வுண்மையை உணரும்போதுதான், பல நிதர்சனங்கள் நம் கண்முன்னே தெளிவாகத்தெரியும். இன்றும் பலர் மொழிகளை தங்கள் இரு கண்கள் என புலமை மனப்பாங்கொடு சொல்வதைக் கேட்கிறோம்.

ஒரு மொழியின் அடிப்படை ஆதாரம் என்பது என்ன? ஒரு மொழி அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இது போன்ற கேள்விகள் நம் முன்னே உள்ளது. இதை நன்கறிய நாம் வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்த்தாலே போதுமானது. அதில் இக்கேள்விக்கான பதிலை நாம் அடையலாம். ஒரு மொழியை காக்க பல இலக்கியங்கள் உருவாக்கினால் அதன் அழிவிலிருந்து காக்கலாம் அல்லவா! ஒரு மொழியில் பல அறிஞர் பெருமக்கள் தங்கள்

ஆழ்ந்தகன்ற கருத்துக்களாலும்,
 தத்துவங்களாலும், தோற்றுவிக்கும்
 கோட்பாடுகள் இலக்கியங்கள் அந்த மொழிக்கு
 வலுசேர்க்காமலா போகும். இது
 மிகச்சரியானதாகவே நமக்கு தோன்றுகிறது.
 கிரேக்க காவியங்கள், கிரேக்க நாடகங்கள்
 நமக்கு சொல்லாத விஷயங்களே இல்லை
 அல்லவா! சமஸ்கிருதத்தில் உள்ள
 புராணங்களும் அதன் கருத்துக்களும்
 எண்ணற்றவை, அவற்றை விரல்கொண்டு
 எண்ண முடியாது. எகிப்திய நாகரீகம் மிகப்
 பழமையானது இருந்தாலும் அதன் மொழிகள்
 வழங்கொழிந்தன என்றே நாம் பார்க்கிறோம்.
 இயேசு காலத்தில் பேசப்பட்ட அரமைக் மொழி
 கூட பெரும்பாலும் வழங்கொழிந்து போனது.
 அவை இன்று அசிரியன்-அரமைக் மற்றும் ஹீப்ரு
 மொழிகளில் காணலாம். ஏன் எதனால்
 இலக்கியம் அந்த மொழியை காக்க தவறியது?
 மீண்டும் நாம் அடிப்படை புரிதலுக்கு வருவோம்.
 ஒரு கூறு அதன் அழியாநிலையை அடைய அது
 மாற்றம் என்ற ஒன்றை ஏற்க வேண்டும்.
 மாற்றத்தை ஏற்க, உற்பத்தி உறவில் ஈடுபட
 வேண்டும். சமுதாய உற்பத்தியில் அல்லது
 உற்பத்தி உறவுகளில் தொடர்பில்லாத எதுவும்
 மாற்றத்திற்கு உட்படாது. அதனால் அது அழிந்து

போவது தான் இயற்கையின் தேர்வு. நாம் காணும் அத்தனை மொழிகளும் வணிகத்தில் சம்பந்தப்பட்டதா? சாதாரண கடைக்கோடி மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டதா? என்ற கூறுகளே மொழியின் அழியாத தன்மையை முடிவெடுக்கும். ஒரு மொழி மனிதர்களால் பேசப்படவில்லை எனில் அதன் இருப்பு என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இடம் தொழில் காலம் ஆகியவற்றில் வரும் மாற்றத்தை மொழி ஏற்றாக வேண்டும். வளர்ச்சியடைய வேண்டும். நாம் ஓரளவுக்கு இயக்கவியல் சார்ந்த விதிகளை மொழியின் ஊடே செலுத்தி அதை காண விழைகிறோம். ஓரளவு வெற்றியும் பெற்றோம் என்று நினைக்கிறேன்.

ஒரு மொழியை மக்கள் கற்று பயன்பெற அதன் உற்பத்தி மற்றும் பொருளாதார நோக்கமே ஆதாரமாக உள்ளது. அமெரிக்காவின் ஆட்சி மொழியாக உள்ள ஆங்கிலத்தின் வரலாறு தனித்தன்மையானது. அமெரிக்கா அதன் ஆட்சி மொழி வாக்கெடுப்பில் ஜெர்மன் மொழி தோற்றது. ரஷ்யாவின் மன்னர் ஆட்சியில் ஐரோப்பிய மொழிகள் அதிக பெருமையும் சிறப்பும் பெற்றிருந்தன. என்றாலும் சாதாரண

மக்களின் வாழ்க்கையில் உபயோகம் எதுவோ அதுவே நிதர்சனமான தேசத்தின் மொழியாகும். மொழிகளால் தேசங்கள் துண்டாடப்படுகின்றன, மாநிலங்கள் பிரிக்கப்படுகின்றன, மனிதர்கள் இடங்கள் இனங்கள் இவை அனைத்தையும் பிரிக்கும் கருவியாக மட்டுமே மொழிகள் இருப்பதில்லை. மொழிகளின் செயல்முரண் இதுவே பிரிப்பதே சேர்க்கும், இதையும் நாம் இயக்கவியலிலேயே காண முடிகிறது.

மொழி மற்றும் பண்பாடுகள் தன் இடநிலையை பரவச் செய்ய வணிகத்தையே நம்பி இருக்கின்றன. ஆங்கிலமொழி கூட இந்தியாவிற்கு வணிகத்திற்காகவே வந்தது. தமிழ் மொழியின் பரவல் கிழக்கு ஆசியாவில் வணிகர்கள் மூலமாகவே நடந்தது. மொழி மதம் மற்றும் பண்பாடுகளை பல நாடுகள் அறிவதற்கு வணிகமே மிகச் சிறந்த கருவியாகும். வரலாற்று ஆசிரியரின் பிரயாண கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் காலத்தையும் மட்டுமே தெரிவிக்கிறது. ஆனால் இவர்களின் எல்லா அனுபவங்களும் தன்தேசத்தின் கடைநிலை மனிதன்வரை சென்று சேருமா என்பது ஐயமே. ஆனால் ஊர்ஊராக சென்று உப்பு விற்கும் உமணன் மூலம், அயல் பிரதேசத்தின்

நிகழ்வுகளை நன்றாக பரவச் செய்யமுடியும். பெளத்தமதம் தன் நிலவியல் பரப்பை அதிகப்படுத்த வணிகத்தினரே பெரும்பங்கு ஆற்றினர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்மன்னர்கள் பற்றி நாம் நிறைய கேட்டதுண்டு. நாம் எடுக்கும் நிலை என்னவென்று இதுவரை நாம் மேலே சொன்னதிலிருந்து சிந்தித்துப் பார்த்தால் சங்கம் வைத்து இலக்கியங்கள் செய்யப்பட்டன என்றாலும் அது மொழியின் வளமை மற்றும் அழியாததன்மையை கொடுக்குமா? பானை செய்யும் மக்கள் தன் பெயரை பானையில் பொரிப்பதும் சாதாரண ஊர் மக்கள் வெட்டிய கல்வெட்டுகள் போன்றவை நாடாளும் அரசனின் தமிழ்சங்கத்தின் பிரதிபலிப்பானால் அது இன்று வரை உள்ள தமிழ் பரவலை தகவமைக்க மூல காரணமாக ஆவதில்லை. இந்தியாவின் மொழிகளை பிரச்சாரம் செய்யவும் அதை தென்னிந்தியாவின் பரவச் செய்யவும் சபைகள் தோற்றுவிக்கப்பட்டன இதை நான் நன்கு அறிவோம். இதனால் மக்களிடம் அதனை எழுதவும் படிக்கவும் அறிவு தோன்றியது உண்மையே. ஆனால் சரளமாக பேச முடியுமா? என்ற கேள்விக்கு விடை நாம் அறிந்ததே. அங்கு தேவை என்ற ஒன்று முன்னிலை வகிக்கிறது.

பேச வாய்ப்புகள் இருந்தால் அந்த மொழி நடைமுறையில் மக்களிடம் புழங்கும். இன்றளவும் எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் நம் நாட்டில் பல உள்ளன. அவைகள் தன் இறுதிக்கட்ட நிலையில் ஒரு குடும்பத்தில் பேசக்கூடிய மொழியாக உள்ளது. இந்த மொழிகளுக்கு எழுத்து வடிவமும் புத்துயிரும் கொடுக்க எத்தனையோ முயற்சிகள் செய்யப்படுகின்றன. அது தன் வலிமையை வணிகம் மற்றும் சமூக உற்பத்தியில் தன்னை இணைக்காவிடில் அதன் அழிவின்மை என்பது கேள்விக்குறியே.

சமஸ்கிருதம் என்ற மொழியின் பெயர் ரிக்வேத காலத்தில் இல்லை. அதற்கு எழுத்து வடிவம் இல்லை. அது ஒலிவடிவம் மட்டுமே கொண்டது. தலைமுறை தலைமுறையாக மூவாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் தொடர்ந்து வருவதற்கு அது ஒலிவடிவில் இருந்ததே காரணம். ஒலிவடிவத்தில் சிறப்பு அதன் மாற்றத்தை தடுக்கும். மற்றும் அதன் தன்மையை கூடியவரை மாறாமல் வைக்கும். இருந்தும் மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பாடபேதம், பலதரப்பட்ட சாகைகள் இவை எல்லாம் மாற்றங்களே. ஆனால் இவை எதுவுமே ஒரு மொழியின் மாற்றங்கள் அல்ல. இவை அந்த

கவிதைகளின் உச்சரிப்பில் வந்த மாற்றங்கள். சொல்லும் ராகங்களில் வந்த மாற்றங்கள். கவிதைகளின் தொகுப்பில் வந்த வரிசை பட்டியலில் மாற்றங்கள். மொழிகளில் மாற்றம் இது இல்லை என்றால், அவை சகமனிதர்களின் பயன்பாட்டிற்கு தோன்றியவைகளாக அவையயில்லை.

ரிக்வேத ரிஷிகள் மற்றும் தேவர்களிடையே நடக்கும் கவிதைத்தனமான வேண்டல்கள் மற்றும் போற்றல்கள், ஒன்பது மண்டலங்கள் முழுவதும் ரிக்வேதத்தில் உள்ளது. பத்தாவது மண்டலத்தில் நாம் சிறிது அந்த சமூக காலத்தின் பிற்பகுதியில் உள்ள கூறுகளை தெரிந்து கொள்ள முடிகிறது. அங்கே நிச்சயமாக மொழியின் ஆளுகை விரிவதனால் புதிய சொற்கள், திறம்படுத்தப்பட்ட சொற்கள் உருவாவது சாத்தியமே.

பல மொழியறிஞர்கள் ரிக் வேதத்தின் 9 மண்டலங்களில் உள்ள மொழி ஆளுமைக்கும் பத்தாவது மண்டலத்தில் உள்ள மொழி ஆளுமைக்கும் உள்ள வேற்றுமையை கண்டறிந்தனர் அது மட்டும் இல்லாமல் இந்த இரண்டு மொழிகளுக்கும் இடைப்பட்ட காலம்

குறைந்தது 300 லிருந்து 500 ஆண்டுகள் இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மொழியியல் மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது சிந்து சமவெளியில் ரிக்வேதகால ஆரியர்கள் சிந்துசமவெளி மக்களுடன் கொண்ட தொடர்பு ஆகும். ரெட்ரோஃப்ளெக்ஸ், செரிப்ரல் மெய்யெழுத்துக்கள் (பின் வளைவு கொண்டவை) ண் ள் ழ் இந்த உச்சரிப்புகள்) சிந்து சமவெளி மக்களுடன் கொண்ட தொடர்பினால் ஏற்பட்டவையாகும். மொழியியல் ரீதியில் இந்த பின்வளைவு உச்சரிப்புகள் அதிகமாக பயன்படுத்தப்படுவது திராவிட மொழியில் குறிப்பாக தமிழ் மொழியில்.

பிராக்கிருத மொழிகளின் வடிவமைப்பில் நாம் காணுவது அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருக்கலாம் ஏனெனில் பிராகிருதமும் அர்த்தமாகதியும் நடைமுறையில் மக்கள் பேசிய மொழியாகவே இருந்தது. இதன் நன்கு மேம்படுத்தப்பட்ட வடிவமாக சமஸ்கிருதம் ஆகலாமே தவிர. சமஸ்கிருதத்தின் பிராந்திய மொழியாக மற்ற மொழிகளை கொள்ளல் என்பது விவாதத்திற்குரிய ஒன்றாகும். மொழியும் அதன் புதிய சொற்களும் இயக்கம் உள்ளவையாக இருத்தல் வேண்டும். அதற்கு அந்த மொழியானது

தேசங்களை கடந்து கடல்கடந்து பலநாடுகளில் சென்று பேச்சுமொழியாக இருத்தல் வேண்டும். அப்படி அவை ஆகும்பொழுது அங்குள்ள புதிய சொற்களையும் சொல்லாடல்களையும் தனது மொழியில் ஏற்றுக்கொண்டு அதற்கு இணையான சொற்களை உருவாக்கும் தன்மை ஒரு மொழிக்கு வேண்டும்.

இன்று நாம் உபயோகிக்கும் பல விஞ்ஞான சாதனங்களின் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இதில் நம்மை விட முன்னேறி இருக்கும் மொழி சீனமே ஆகும். சாணக்கியர் காலத்தில் அர்த்தசாஸ்திரம் போன்ற நூல்களில் புதிய சொற்கள் உருவாக்கப்பட்டே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. பாணினி சமஸ்கிருத இலக்கணம் என்பது அந்தமொழி இயக்கத்திற்கு உள்ளானதையே குறிக்கிறது. இதுபோலவே நமது திராவிடமொழி குடும்பத்தில் உள்ள மொழிகளிலும் நடந்தது, நடந்தும் கொண்டிருக்கிறது. ஒரு மொழியின் பறந்து விரிந்த விசாலத்தன்மை அது பல மொழி வார்த்தைகளை மற்றும் சொல்லாடல்களை ஒரு பொதுவான வகையில் உபயோகிக்கும்

முறையை நம் தொல்காப்பியம் பின்வருமாறு கூறுகிறது.

“வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே”
(தொல்காப்பியம். சொல்லதிகாரம். எச்சவியல்).

தொல்காப்பியத்தில் வடமொழி சொற்களை (வடசொல்) கையாள்வது தொடர்பாக மிகவும் தெளிவான மற்றும் நுட்பமான இலக்கண விதிகள் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியர் வடசொற்களை தமிழில் பயன்படுத்த அனுமதித்தாலும், அவற்றை தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றியே பயன்படுத்த வேண்டும் என்றார். தொல்காப்பியர் சொற்களை நான்கு வகையாகப் பிரித்ததில் (இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்), வடமொழிச் சொற்களை "வடசொல்" எனக் குறிப்பிடுகிறார். வடசொற்களைத் தமிழில் எழுதும்போது, தமிழில் இல்லாத வடமொழி எழுத்துக்களை (உதாரணமாக: ஷ, ஸ, ஜ, ஹ, ஶ) தவிர்த்து எழுத வேண்டும்.

வடசொற்கள் தமிழில் வரும்போது, தமிழ் எழுத்துக்களாலும், தமிழ் ஒலிப்பு முறையாலும் புணர்ந்து வரவேண்டும். அதாவது,

வடமொழியின் ஒலிப்பு முறை அப்படியே தமிழில் இருக்கக்கூடாது. தொல்காப்பியர் காலத்தில் வடமொழி (சமஸ்கிருதம்) செல்வாக்கு பெறத்தொடங்கியதால், தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அம்மொழிச் சொற்களை எப்படிக் கையாள வேண்டும் என்று அவர் வரன்முறை செய்துள்ளார். மணிப்பிரவாளநடை போன்ற மொழியியல் மாற்றங்கள் கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. இது தொல்காப்பிய இலக்கணத்திற்கு உட்படாத ஒரு முறையாகும்.

மனிதனைப் போலவே மொழியும் தன் தோற்றம் என்பது எங்கு தொடங்கியது என்று அறுதியிட்டு சொல்லுதல் இயலாது. ஏனெனில் இயக்கமும் இடம்பெயர்வும் தான் மனித இனத்தை இவ்வளவு தூரம் முன்னேற்றி இருக்கிறது. இடப்பெயர்வு என்பது அனைத்து மதப்புராணங்களில் உள்ள பொதுத்தன்மையாக உள்ளது. மனிதனின் மொழியின் படிநிலை வளர்ச்சிகள் பற்றிய யாதொரு பதிவும் புராணங்களில் இருப்பதுபோல் தெரிவதில்லை. ஏனெனில் படிநிலை வளர்ச்சி என்ற ஒன்றையே மதங்கள் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. ஆனால் ஹெகலின் இயக்கவியலை விட டார்வின் பரிணாம தத்துவமே மதத்தின் மேல்விழுந்த ஆகப்பெரும்

அடியாகும். தமிழ் மொழியில் உள்ள “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே” என்ற சொற்றொடர் படிநிலை வளர்ச்சியை ஏற்க்காத ஒரு சிந்தனை. இதை முதல் திணையில் உருவான மொழி என்று ஏற்கவேண்டியுள்ளது. முதல் திணையான குறிஞ்சியில் சங்கம் இல்லை மன்னன் என்பவன் தோன்றியது மருத நிலத்தில்தான். சங்கம் என்பது ஆதிக்குடி இனக்குழுக்களில் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதிலிருந்து ஒரு மொழியை சங்கம் வைத்து வளர்க்கமுடியாது என்பது திண்ணமாகிறது. இந்த மொழி இங்குதான் புழங்கிற்று என்றும் கூற இயலாது. வரலாற்றில் மொழியின் பங்கு மன்னர்களால் தழைத்தோங்கியது என்ற எண்ணம் எந்த வகையிலும் மொழியையும் மரபையும் சரியான நிலைக்கு கொண்டு சேர்க்காது.

சிந்துவெளி மக்கள் மொழி என்ன என்று ஆராய்ச்சியில் கிடைத்த குறியீட்டு முத்திரைகள், வரலாற்று குறிப்புகள் மற்றும் ரிக்வேத குறிப்புகள், தமிழகத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்வுகள் மூலம் ஒருமுகப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் வருங்காலத்தில் இன்னும் பல செய்திகளை தரலாம். நமது கீழடியில் கிடைத்த பாணை ஓட்டு குறியீடுகள் சிந்து சமவெளி

குறியீடுகளுடனும் ஒத்திருக்கின்றன. இதை நாம் திராவிட மொழிக்குடும்பம் என்று சொல்வதே சாலச்சிறந்தது. ஆனால் நாம் ஒரு நிதர்சனத்தை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. வரிவடிவங்கள் படிக்கும் பொழுது அதில் ஏற்படும் உச்சரிப்பு அர்த்தப்பிழை இவை அனைத்தையும் கடந்த பல ஆயிரம் ஆண்டு முன்னர் உள்ள வரிவடிவம் குறியீடுகளை படித்தல் என்பதில் உள்ள உழைப்பும் அதன் அர்த்தம் புரிதலும் அளப்பரிய ஒன்றாக கருத வேண்டும். மனிதனின் மாபெரும் திறமைகளில் ஒன்றாக இதை காண வேண்டும். ஒரே வரி வடிவம் கொண்ட பல மொழிகள் மற்றும் வரிவடிவங்களில் இருக்கும் படிநிலை வளர்ச்சியும், இடத்திற்கான மாறுபாடுகளையும் கருத்தில் கொண்டு செய்யப்படும் ஆய்வுகள் மாபெரும் சாதனையாகும்.

ஒரே வரிவடிவம் கொண்டு வெவ்வேறு மொழிகளை கொண்ட கல்வெட்டுகள் மற்றும் அதன் மொழியியல் ஆய்வுகளை அடுத்து வரும் ஒரு ஆய்வு கட்டுரையில் காணலாம்.

5. மதுரை: இன்றும் அன்றும் – 1

— முனைவர் ப. பாண்டியராஜா

நான் படித்து, பணியாற்றிய மதுரை அமெரிக்கன் கல்லூரி கோரிப்பாளையம் பகுதியில் உள்ளது. அதன் முன்பகுதி மிக அகலமானது. இடப்பக்க ஓரம் பனகல் சாலை சந்திப்பு (Collector's office Road). இன்றைய தேவர் சிலை சந்திப்பு. வலப்பக்க ஓரம் தழுக்கம் சந்திப்பு (தந்தி ஆபீஸ்). இன்றைய நேரு சிலை சந்திப்பு. அந்த இரு சந்திப்புகளுக்கு இடையே இருந்த சாலை மிக அகலமானது.

'இருந்த' என்கிறேன். ஏனெனில் பின்னர் அது நடுவில் நீண்ட மதில் அமைத்து இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்போது அதில் ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டு, முகப்புப் பகுதி அத்தனையும் பாழ்.

அன்றைக்கு இருந்த அந்த மிக அழகிய, அகலமான சாலை பார்க்கப் பார்க்க மிக அழகாக இருக்கும். திடீரென்று அந்தச் சாலையில் 'டப டப டப டப' என்று மிக மிக உரத்த சத்தம் கேட்கும்.

அந்தப் பகுதியே அலறுகின்ற வகையில் அந்த ஒலி எழுப்பப்படும்.

நாங்கள் சொல்லிக்கொள்வோம் “கலைக்டர் மகன் போறான்”.

ஆம், அன்றைய மாவட்ட ஆட்சியரின் மகன் — ஓர் இளைஞர் — தன் சக்திவாய்ந்த மோட்டார்பைக்கில், சைலன்சரை எடுத்துவிட்டு, மிக மிக வேகமாக அந்தச் சாலையில் செல்வார். சாலையில் மெதுவாக ஓரமாகச் செல்வோர் அலறியடித்து ஓரங்கட்டுவர், யாரும் ஒன்றும் செய்யமுடியாது. காரணம், அவர் செல்வாக்கு நிறைந்தவர்.

இது அண்மைய மதுரை. 1960—களை ‘அண்மைய’ என்கிறேன். காரணம் — அடுத்து வரும் மதுரை ஈராயிரம் ஆண்டுகட்கு முந்தையது.

இதோ, இதைப் படியுங்கள்:

கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇக்
காலோர் காப்பக் கால் எனக் கழியும்
வான வண் கை வளம் கெழு செல்வர்

இது மதுரைக்காஞ்சி என்னும் சங்கப்பாடலில் இருப்பது, அடிகள் 440 – 442. நிச்சயம், பலருக்குப் புரிந்திருக்காது. இதோ, இதன் உரை:

காற்று ஓங்கியடிப்பதைப் போன்று பாய்ந்து
செல்லும் குதிரைகளை ஓட்டி,
காலாட்கள் சூழ்ந்து காக்க, காற்றைப்போல்
விரைந்து கடந்து செல்லும்,
மேகம் போன்ற ஈகையினையுடைய வளம்
நிறைந்த செல்வர்.

இன்றைய செல்வாக்கு நிறைந்த
இளைஞனையும், அன்றைய செல்வம் நிறைந்த
இளைஞனையும் கண்டு சிரித்துக்கொண்டே
மதுரை தன் இளமை மாறாமல் நிற்கிறது.

6. நன்னெறி வாழ்விற்கு முதன்மை அளித்த வ. சுப. மாணிக்கம்

— முனைவர் தேமொழி



வரும் தலைமுறையினர் வாழ்வைச் செம்மைப்படுத்தும் அக்கறை கொண்டவர்களாக இருந்து; அதே நோக்கை எண்ணம், சொல், செயல் ஆகியவற்றிலும் முன்னெடுப்பவர்களாகத் திகழ்பவர்கள் நம்மில் தோன்றுவது மனிதக்குலம்

பெற்ற பேறு. அவர்களுள் ஒருவர் முதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கம் அவர்கள். அவர்

1. ஆத்திசூடி (ஒளவையார்),
2. கொன்றை வேந்தன் (ஒளவையார்),
3. மூதுரை (ஒளவையார்),
4. நல்வழி (ஒளவையார்),
5. நறுந்தொகை (அதிவீரராமபாண்டியர்),
6. நன்னெறி (சிவப்பிரகாசர்),
7. உலகநீதி (உலகநாதர்)

ஆகிய ஏழு நூல்களையும் வளர்பருவ இளைஞர்களுக்காக "ஏழிளந்தமிழ்" (நீதி நூல்கள்) என்ற தலைப்பில் அவற்றுக்குப் பொருள் எழுதித் தொகுத்து தமிழ் உலகுக்கு அளித்தார்.

"ஆத்தி சேர் கொன்றை அழகு தமிழ் மூதுரை
பாத்தி சேர் நல்வழி பண்புலகம் – பூத்த
நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்
குறுந்தமிழ் என்றறிந்து கொள்."

[— முதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கனார்]

என்பது அவர் அளித்த பாடல். ஆத்திசூடி முதலிய இந்த ஏழு நூல்களையும் நம் முன்னோர்கள்

திண்ணைப் பள்ளிகளில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஏழு நூல்களையும் பத்து வயதிற்குள் நன்கு பொருளறிந்து மனனம் செய்து படித்துவிட்டால் மாணவர்களின் தமிழறிவும், தமிழ் இலக்கிய இலக்கண அறிவும், வாழ்வும் சிறக்கும் என்று நூல் முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார். இந்த நூல்களின் கருத்துகள் சிறுவர்களிடம் கொண்டு செல்வதற்காகவும் போட்டிகள் பல நடத்தி, பரிசுகள் வழங்கி சிறுவர்களை ஊக்குவித்துள்ளார்.

வ. சுப. மாணிக்கம் அவர்கள் நன்னெறிகள் அறிவுறுத்தும் கல்வியில் ஆர்வம் மிகக் கொண்டவர் என்பதால் சிறுவருக்காக ஆத்திசூடி அமைப்பில் 'தமிழ்சூடி'; நல்ல கருத்துக்களின் தொகுப்பாக 'மாணிக்கக் குறள்'; திருக்குறளுக்குச் செவ்விய தெளிவுரை ஆகியன இயற்றி நன்னெறிச் சிந்தனைகளைத் தெளிவாகச் சிறுவர்களிடம் கொண்டு சென்றுள்ளார்.

வ. சுப. மாணிக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரியில் ஏப்ரல் 17, 1917 அன்று வ. சுப்பையா - தெய்வானை இணையருக்கு மகனாகப் பிறந்தவர். பெற்றோரைச் சிறுவயதில்

இழந்த இவர், வளர் இளம்பருவத்தில் வட்டித்தொழில் கற்க பர்மாவில் பணிபுரிந்த பொழுது, கடை முதலாளியின் கட்டளைப்படி பொய் சொல்ல மறுத்ததால் வேலையில் இருந்து துரத்தப்பட்டு தாயகம் திரும்பினார். பின்னர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் வழிநடத்துதலால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'வித்துவான்' படிப்பில் (1940) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர், பி.ஓ.எல் (1945); எம்.ஓ.எல் (1948); எம்.ஏ (1951); பி.எச்.டி (1957) என்று தமிழ்க் கல்வியைத் தொடர்ந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும்; காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், முதல்வராகவும்; மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும், புல முதன்மையராகவும்; மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கிய போது அதன் அமைப்புக் குழு தலைவராகவும் இருந்தார்.

'செம்மல்', 'முதுபெரும் புலவர்', 'பெருந்தமிழ்க்காவலர்', 'முதுபேராய்வாளர்', டி.லிட். பட்டங்களையும், பெற்றவர். தமிழக அரசால் 'திருவள்ளுவர் விருது' (1989, இறந்த பின்பு) அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார். முப்பதுக்கும் மேற்பட்ட நல்ல பல நூல்களைத் தமிழுக்குத் தந்தவர். இவருடைய 'கம்பர்' என்ற நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. தமிழக அரசு 2007-ல் இவரது நூல்களை அரசுடைமை ஆக்கியது. வ.சுப. மாணிக்கம் ஏப்ரல் 25, 1989 அன்று மறைந்தார்.

தமிழ்வழிக் கல்விக்காகத் தனி இயக்கம் தொடங்கியும், மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தில்லை அம்பலத்தில் தமிழ் அரங்கேற வேண்டும் என்ற போராட்டங்களையும் முன்னெடுத்தார்.

எந்தவொரு காரியத்தையும் 'உ' 'சிவமயம்' போட்டு எழுதும் மரபிற்கு மாறாக 'த' (தமிழ்) என்று மாதிரி எழுதும் வழக்கம் கொண்ட தமிழ்ப்பற்றாளராகக் காலம் முழுவதும் வாழ்ந்தவர். அவருடைய தமிழ்ப்பணிகளுக்காக

'தமிழ் இமயம்' என்று தமிழ் அறிஞர்களால்
போற்றப்பட்டார்.

இவர் எழுதியவற்றுள் என்னைக் கவர்ந்தது;

நல்லாவின் பால் முழுதும் கன்றுக்கில்லை;
நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை;
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை;
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பல்லாரும் கனி முழுதும் மரத்துக்கில்லை;
பண்ணரம்பின் இசை முழுதும் யாழ்க்கில்லை;
எல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்;
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்
வேண்டும்!

[— மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார்]

என்ற பாடல். இத்தகைய கருத்து தொன்று
தொட்டு தமிழ் உலகில் பேசப்பட்டாலும்
அன்றைய சங்கப்பாடல்கள் முதல், இன்றைய
திரையிசைப்பாடல்கள் வரை அது பெண்ணின்
வாழ்விற்கு மட்டுமே பொருத்திக் காட்டப்பட்டு
வந்துள்ளது.

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம்
 என் செய்யும்
 நினையும்—கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு
 அணையளே
 சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு
 அல்லதை
 நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என்
 செய்யும்
 தேரும்—கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு
 அணையளே
 ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை
 யாமுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என்
 செய்யும்
 சூழும்—கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு
 அணையளே

— கலித்தொகை-9


என்ற வரிகள், தலைவனுடன் உடன்போக்கு
 சென்று விட்ட தலைவியைக் குறித்து வருந்தும்
 செவிலித்தாயை நோக்கி, இனிய மணம் தரும்
 சந்தனக்கட்டைகள் தன்னை அரைத்து மேனியில்
 பூசிக் கொள்பவர்களுக்கு அல்லாமல் அவை
 தான் பிறந்த மலைக்கு நறுமணம் தராது. உன்
 மகளும் அத்தகையவளே. நீரில் பிறந்த சிறப்புப்
 பொருந்திய நல் வெண்முத்துக்கள் அவற்றை

அணிபவருக்குப் பயன் தருமே அன்றி அதன் பிறப்பிடமான நீருக்கு அவற்றால் பயன் எதுவும் இல்லை. உனது மகளும் உனக்கு அவ்வாறே. யாழின் ஏழு நரம்புகளால் கூட்டி எழுப்பும் இனிய இசையால் இசைப்பவர் மகிழ்வாரன்றி, அதனால் யாழுக்கு எந்தப் பயனும் இல்லை. உன் மகளுக்கும் உனக்கும் உள்ள தொடர்பும் யாழ் எழுப்பும் இசைக்கும் யாழுக்கும் உள்ள தொடர்புதான் என்று பெண் தலைவனைச் சென்று சேர்ந்துவிடுவாள், பெற்றவர்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முக்கோற்பகவர் கூறுவதாக அமைகிறது.

மாறாக, வ.சுப. மாணிக்கனார், எல்லாமே பிறர்க்கு உழைக்கக் காணுகின்றேன். என் வாழ்வும் பிறர்க்கு உழைக்க வேண்டும் வேண்டும் என்று பிறருக்கு உழைப்பவர்களுடன் இணைத்துக் கூறுவது கருத்தைக் கவர்வதாக அமைந்துள்ளது.

7. தூத்துக்குடி – சிற்றூர் முதல் குருஸ் பர்னாந்து வரை: நூல் திறனாய்வு

— முனைவர் க.சுபாஷிணி



நூலாசிரியர்: ஜி.ரா.

பதிப்பு: மின்னங்காடி பதிப்பகம்

விலை: ரூ 300/-

நகர் உருவாக்கம் என்பது வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு நிகழ்வு. உலகம் முழுவதும் மனித குலம் உருவாக்கிய பல நகரங்கள் இன்று சிற்றூர்களாகவும் பெரு நகரங்களாகவும் தலைநகரங்களாகவும் விரிவடைந்திருக்கின்றன.

இப்படி உருவாக்கம் காண்கின்ற நகரங்கள் அங்கு வாழ்ந்து மடிந்த மக்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளைத் தனது வரலாறாகக் கொண்டு திகழ்கின்றன. வரலாற்றைப் பின்னோக்கிக் காணும்போது ஈராயிரம் அல்லது ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் பெரு நகரமாக இருந்த ஒரு நிலப்பகுதி காலப்போக்கில் அதன் புகழை இழந்து சிற்றூராக மாறிய நிகழ்வையும் காண்கிறோம். அதற்கு நல்ல எடுத்துக்காட்டு தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கொற்கை எனலாம்.

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் சில மிக நீண்ட காலமாக மக்களால் பெருநகரங்களாக அடையாளம் காணப்பட்டு அதன் தொடர்ச்சியை இன்று வரை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன.

தூத்துக்குடி அத்தகையதொரு சிறப்பு வாய்ந்த நகரமாக இன்றும் திகழ்கிறது.

தூத்துக்குடி பற்றிய இந்த நூலை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். பொதுவாகவே நகரங்களின் வரலாறு என் கவனத்தைக் கவர்ந்துவிடும். பெருநகரங்களை, வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களைச் சென்று பார்த்து வருவது, அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பற்றி அறிந்து கொள்வது, அது தொடர்பான நூல்களை வாசிப்பது ஆகியவற்றை நான் தொடர்ந்து செய்து வருகின்றேன்.

அவ்வகையில் ஐரோப்பாவின் பெருநகரங்கள், ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகள் எனப் பல பெரு நகரங்கள் பற்றிய தகவல்களை நான் எனது அனுபவப் பகிர்வாகப் பகிர்ந்து இருக்கின்றேன். அவ்வகையில் இந்த நூலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.

நூலாசிரியர் ஜி.ரா. இவரது ஏனைய நூல்களை நான் இதுவரை வாசித்ததில்லை. இந்த நூலை வாசித்து முடித்த போது இவரது ஏனைய நூல்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகின்றது.

வித்தியாசமான எழுத்து நடை. வரலாற்றை இப்படியும் சொல்லலாம் என்று நம்மை யோசிக்க வைக்கின்ற எழுத்து நடை.

தூத்துக்குடி பற்றிய பல்வேறு செய்திகளை முதலில் வரலாற்றுத் தரவுகளோடு வழங்கி பின்னர் கலந்துரையாடல் போல கதையாடலாக நூலாசிரியர் கொண்டு செல்கின்றார். வரலாற்றுச் செய்திகளுக்கு உயிர் கொடுப்பது போல இந்த விளக்கக் கதைப்பகுதி அமைகின்றது.


நூலில் ஏராளமான வரலாற்றுச் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் அச்ச நூல், போர்த்துக்கீசியர் வருகை, முத்துக்குளித்துரை வரலாறு, போர்கள், குருஸ் பர்னாந்து, தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சி, தூய சவேரியார் என தூத்துக்குடி தொடர்பான ஏராளமான மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை இந்த நூல் மிக அழகாக நமக்குப் புரிய வைக்கின்றது.

இத்தகைய தரமான நூல்கள் தமிழ்நாட்டின் பெருநகரங்களையும் சிற்றூர்களையும் விளக்கும் வகையில் நிறைய வெளிவர வேண்டும்.

நகரங்கள் மேல் ஆர்வம் கொண்ட வரலாற்று
ஆர்வலர்கள் நிச்சயம் வாங்கி வாசிக்க வேண்டிய
நூல் இது.

நூலாசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்.

8. அரிய நூல்: தெலுங்கை வளர்த்த தமிழகமும் மராத்தியரும்



தெலுங்கு மொழியை வளர்த்த பெருமை தெலுங்குச் சோழர்களைச் சாரும் என்றால், தெலுங்கு இலக்கியங்களைச் செழுமைப்படுத்திய பெருமை தமிழகத்தையே சாரும். இரண்டாம் படத்தில், தெலுங்கு மொழி அதிக அளவில் வளர்க்கப்பட்ட பகுதியாகத் தமிழகம்

நிகழ்வாகும். தெலுங்கு இலக்கிய வரலாற்றில் கி.பி. 1600 முதல் 1800 வரையிலான காலகட்டம் "தென்னகப் பள்ளியின் காலம்" (Age of Southern School – தக்ஷிணாந்திர வாங்மயம்) என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

தென்னகப் பள்ளியின் முக்கியத்துவத்தை முழுமையாக மதிப்பிட, தெலுங்கு இலக்கியத்தின் தொடக்க காலத்திலிருந்து அதன் பல்வேறு காலகட்டங்களின் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்:

- நன்னயருக்கு முந்தைய காலம்: கி.பி. 850 – 1000
- நன்னயர் காலம்: கி.பி. 1100 – 1250
- சைவப் புலவர்களின் காலம்: கி.பி. 1250 – 1400
- திக்கனா மற்றும் எர்ரணா காலம் (கவித்ரயம்): கி.பி. 1300 – 1400
- ஸ்ரீநாதர் காலம்: கி.பி. 1400 – 1500
- கிருஷ்ணதேவராயர் காலம்: கி.பி. 1500 – 1600
- தென்னகப் பள்ளியின் காலம்: கி.பி. 1600 – 1800
- நவீன காலம்: கி.பி. 1800 – 1947

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் வியப்பிற்குரிய உண்மை என்னவென்றால், தென்னகப் பள்ளிக்கு முந்தைய காலகட்டங்கள் அனைத்தும் புகழ்பெற்ற புலவர்களின் பெயர்களாலோ (நன்னயர், ஸ்ரீநாதர்) அல்லது அரசர்களின் பெயர்களாலோ (கிருஷ்ணதேவராயர்) அழைக்கப்படுகின்றன. ஆனால், "தென்னகப் பள்ளி" மட்டுமே அது செழித்து வளர்ந்த நிலப்பரப்பின் பெயரால் – அதாவது தெலுங்கு தேசத்திற்கு வெளியே தெற்கே உள்ள தமிழ்நாட்டின் பெயரால் – அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி அதன் வடிவத்திலும், வீச்சிலும் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியது என்பதையே இது காட்டுகிறது. தெலுங்கு இலக்கிய வரலாற்றை ஆராய்பவர்கள், 1600–1800 காலகட்டம் தெலுங்கு தேசத்தில் ஒரு 'வீழ்ச்சியின் காலம்' (Decadence) என்பதைக் காண்பார்கள். அரசர்களின் ஆதரவு குறைந்ததால், தெலுங்கு இலக்கியம் தனது சொந்த மண்ணை விட்டு வெளியேறி, தெற்கே தமிழ்நாட்டில் தஞ்சம்

புகுந்து அங்கே மாபெரும் மறுமலர்ச்சியைக் கண்டது.

தமிழ்நாட்டில் தெலுங்கு இலக்கியத்தின் வளர்ச்சி

தொடக்கத்திலிருந்தே தெலுங்கு இலக்கியம் அரசர்களின் ஆதரவிலேயே வளர்ந்து வந்தது. கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது வாரிசுகளின் பொற்கால ஆட்சிக்குப் பிறகு, 1600 முதல் 1800 வரை ஆந்திரப் பகுதியில் இலக்கியத்திற்கு அரச ஆதரவு பெருமளவில் இல்லை. இந்த வெற்றிடமே, தெலுங்கு இலக்கியம் தமிழ்நாட்டை நோக்கி நகர முக்கியக் காரணமாக அமைந்தது.

விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அப்பேரரசின் படைத்தளபதிகளால் உருவாக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் மதுரை நாயக்கர் ராஜ்ஜியங்கள் சுதந்திர அரசுகளாக உருவெடுத்தன. தஞ்சாவூர் மற்றும் மதுரையை ஆண்ட தெலுங்கு நாயக்கர்கள், தென்னிந்தியா வெளிப்புறப் படையெடுப்புகளிலோ அல்லது கடுமையான உள்நாட்டுப் போர்களிலோ சிக்காத ஒரு அமைதியான காலகட்டத்தில் ஆட்சி

செய்தனர். போர்க்கலைகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படவில்லை. மாறாக, அமைதிக்காலக் கலைகளில் (Arts of Peace) அவர்கள் முழுமையாகத் தங்கள் கவனத்தைக் குவித்தனர்.

பண்டைய தமிழ்ப் பண்பாட்டின் தொட்டில் என்று போற்றப்படும் மதுரையும், தென்னகத்தின் 'எல்டொராதோ' (Eldorado – பொன் நகரம்) என அழைக்கப்பட்ட தஞ்சாவூரும் தெலுங்கு இலக்கியப் படைப்புகளின் முதன்மை மையங்களாக உருமாறின. கலைகளும் இலக்கியங்களும் அரண்மனைகளிலும், அப்பகுதியின் பிரம்மாண்டமான தளிகளிலும் (புனித வெளிகள்/கோவில்கள்) தழைத்தோங்கத் தொடங்கின.

தஞ்சாவூர் தெலுங்கு நாயக்கர்கள் – கலைகளின் சங்கமம்

தஞ்சாவூர் தெலுங்கு நாயக்கர்கள் இலக்கியத்தை மட்டும் வளர்க்கவில்லை; இசையையும் நடனத்தையும் சேர்த்தே வளர்த்தனர். அவர்கள் சங்கீதம் மற்றும் சாகித்யம் (இசை மற்றும் இலக்கியம்) ஆகிய இரு கலைகளையும் இதற்கு

முன் கண்டிராத மிக உயர்ந்த முழுமைக்குக் கொண்டு சென்றனர். தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என்று பொதுவாகக் கருதப்படும் கிருஷ்ணதேவராயரின் காலகட்டத்தில் கூடக் காண முடியாத ஒரு தனித்துவமான சிறப்பு இந்தத் தென்னகப் பள்ளியில் காணப்பட்டது.

தஞ்சாவூர் மராட்டிய அரசர்கள் – ஒரு பன்மொழி அற்புதம்

"உலகின் அதிசயங்கள் ஏழிற்கும் மேற்பட்டவை; அதில் சரஸ்வதி மகால் நூலகமும் ஒன்று." — ஸ்ரீ ஆர். கோபாலன் (கெராவச் செயலாளர், சரஸ்வதி மகால் நூலகம்).

சிந்தனையைத் தூண்டும் இந்தச் சொற்கள், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. மராட்டிய அரசர்களின் பெயரைக் கொண்டுள்ள இந்த நூலகம், தெலுங்கு தேசத்திற்கு வெளியே தெலுங்கு இலக்கியத்திற்கு மராட்டிய அரசர்கள் வழங்கிய நிரந்தரப் பங்களிப்பின் வாழும் சான்றாக இன்றும் உயர்ந்து நிற்கிறது.

தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்களின் மரபுகளை, அவர்களுக்குப் பின் வந்த மராட்டிய அரசர்களும் அப்படியே உள்வாங்கிக் கொண்டு கலைகளை வளர்த்தது தெலுங்கு மக்களின் பெரும் பாக்கியமாகும். இதில் வரலாற்றின் மிக சுவாரஸ்யமான முரண் என்னவென்றால்:

- மராட்டிய அரசர்களின் தாய்மொழி: மராத்தி
- அவர்கள் ஆட்சி செய்த மக்களின் மொழி: தமிழ்
- அரசவை ஆதரித்து வளர்த்த மொழிகள்: தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம்

1673 முதல் 1855 வரையிலான அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இந்த மொழி மற்றும் பண்பாட்டுச் சங்கமம் உலக வரலாற்றிலேயே மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

தென்னகப் பள்ளியின் முப்பெரும் தூண்கள்

தெலுங்கு இலக்கியத்தை நாம் பரவலாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:

பத்ய சாகித்யம் (Padya Sahitya) – வடக்கத்தியப் பள்ளி: செய்யுள் வடிவ இலக்கியம். இது

கிருஷ்ணதேவராயர் காலம் வரை வடக்கே ஆந்திராவில் வளர்ந்தது.

பத சாகித்யம் (Pada Sahitya) – தென்னகப் பள்ளி: இசைப்பாடல் வடிவ இலக்கியம். இது தெற்கே தமிழ்நாட்டில் உருவானது.

தமிழ்நாட்டில் தென்னகப் பள்ளி முக்கியமாக மூன்று வகையான இலக்கியங்களை வளர்த்தெடுத்தது: நாடகம், பத கவிதை (இசைப்பாடல்கள்) மற்றும் உரைநடை.

1. நாடகம் (Drama)

தெலுங்கு நாயக்கர்கள் மற்றும் மராட்டிய அரசர்களால் உருவாக்கப்பட்ட தெலுங்கு நாடகங்கள் பல புதிய புரட்சிகரமான அம்சங்களைக் கொண்டிருந்தன:

கைவாரம் (Kaivaramu): நந்தி மற்றும் பிரஸ்தாவனைக்குப் பதிலாக, மன்னரின் இஷ்ட தெய்வத்தை வாழ்த்திப் பாடும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

- மன்னரே நாடகத்தின் ஆசிரியராக இருந்தால், அவரே தெய்வத்தை வாழ்த்தித் தொடங்குவார்.
- நாடகங்கள் பல அனக்கங்களாகவோ (Acts) பிரிவுகளாகவோ பிரிக்கப்படவில்லை.
- நாடகங்களில் வழக்கமான விதூஷகன் (கோமாளி) பாத்திரம் தவிர்க்கப்பட்டது.
- நாட்டியம் மற்றும் நடனம் தொடர்பான செவ்வியல் பதங்கள் (Classical Padas) புகுத்தப்பட்டன.
- நாட்டுப்புறப் பாடல்கள் (ஜனபத கேயமுலு) நாடகங்களில் இணைக்கப்பட்டன.
- தெலுங்கு வெண்பாக்கள் மற்றும் த்விபதங்களும் நாடகங்களில் இடம்பெற்றன.
- சில ஆசிரியர்கள் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் நாடகங்களுக்குள் இணைத்தனர்.

பேச்சுத் தெலுங்கு

நாயக்க மன்னர்கள் நாடகத்துறையில் செய்த மிகப்பெரிய சீர்திருத்தம் இதுவேயாகும். நாடக

மேடையில் மக்கள் பேசும் சாதாரண பேச்சு வழக்கை அவர்கள் அறிமுகப்படுத்தினர்.

முன்பெல்லாம், கதாபாத்திரத்தின் தன்மை எதுவாக இருந்தாலும், நாடகத்தில் அனைவரும் செவ்வியல் தெலுங்கிலேயே (க்ராந்திக பாஷா) பேச வேண்டும் என்ற இலக்கண விதி இருந்தது. சாதாரண மக்களின் பேச்சு வழக்கு (வ்யாவஹாரிக பாஷா) இலக்கணவியலாளர்களால் தடை செய்யப்பட்டிருந்தது.

1897-ல் மாபெரும் அறிஞர் வேதம் வெங்கடராய சாஸ்திரி 'பிரதாபருத்ரீயம்' என்ற நாடகத்தில் பேச்சு வழக்கை அறிமுகப்படுத்தினார் என்றும், பின்னர் 1909-ல் குருஜாடா அப்பாராவ் முழுமையான பேச்சு மொழி நாடகமான 'கன்யாசல்கம்'-ஐ எழுதினார் என்றும் வரலாறு கூறுகிறது. ஆனால், இந்தச் சீர்திருத்தத்தை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே செய்த பெருமை தஞ்சாவூர் நாயக்கர்களையே சாரும்! அவர்களின் நாடகங்களில் பிராமணப் பெண்கள், புரோகிதர்கள், அரசவைப் புலவர்கள் என அனைவரும் இயல்பான பேச்சுத் தெலுங்கில் உரையாடினர்.

பன்மொழி நாடகங்கள்

தஞ்சாவூர் மராட்டிய அரசர்களின் காலத்தில் அது ஒரு பன்மொழி நாடக விளங்கியது. அரசர்கள் மராத்தி பேசினர், மக்கள் தமிழ் மற்றும் தெலுங்கு பேசினர், சிலர் கன்னடம் பேசினர். தஞ்சாவூரில் ஹிந்தி மொழியும் பேசப்பட்டது என்பது ஆச்சரியமான தகவல்.

அமரசிம்மன் (1798–1799) காலத்தில் மாத்ருபூதகவி எழுதிய 'பாரிஜாதாபஹரணம்' என்ற நாடகத்தில் தெலுங்கு தவிர சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தெலுங்கு இலக்கிய வரலாற்றில் ஹிந்தி மொழி பற்றிய முதல் குறிப்பு இதுவேயாகும்.

நாடக அரங்கங்களும் பெண்களும்

ரகுநாத நாயக்கர் தஞ்சாவூரில் முதன்முதலாக நாடகசாலைகளை (Theatres) அமைத்தார். நகரின் புறநகர்ப் பகுதி மக்களும் நாடகம் காணும் வகையில் பல்வேறு இடங்களில் இவை அமைக்கப்பட்டன.

பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தின்படி, நாடகங்களில் பெண் வேடங்களை ஆண்களே (ப்ருகும்சர்கள்) ஏற்க வேண்டும். ஆனால் ரகுநாத நாயக்கர் இந்த விதியை மாற்றி மாபெரும் புரட்சி செய்தார். பெண் கதாபாத்திரங்களில் பெண்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

*"பரத வித்வாதிரந்தருடெடை
ரங்கஸ்தலம்பு ராலங்க்ருதம்பு சேஸெ"*

(பரத நாட்டிய சாஸ்திரத்தில் வல்லவனான ரகுநாத நாயக்கர், நாடக மேடையைப் பெண்களைக் கொண்டு அலங்கரித்தார்) என்று அவரது அரசவைப் புலவர் சேமகூரா வெங்கடகவி பாடியுள்ளார்.

அவருக்குப் பின் வந்த விஜயராகவ நாயக்கர் 'பயடி நாடகசாலை' எனப்படும் திறந்தவெளி நாடக அரங்கை (Open Air Theatre) அமைத்தார்.

தென்னகப் பள்ளியின் சமார் நாற்பது நாடகங்களை ஆந்திரப் பல்கலைக்கழகம் 1955-1973 காலக்கட்டத்தில் அச்சிட்டு வெளியிட்டது.

ஆயினும், முதல் தென்னக நாடகத்தை வெளியிட்ட பெருமை மெட்ராஸ் ஆந்திர சாகித்ய பரிஷத்தையே சாரும் (ரங்கஜம்மா எழுதிய மன்னாருதாசவிலாச நாடகம் – 1926). ஒரு சிறந்த பெண் கவிஞரால் எழுதப்பட்ட இந்த நாடகம் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை.

2. பத கவிதை (Pada Kavita – இசைப்பாடல்கள்)

மராட்டிய அரசர்கள் இசையிலும் இலக்கியத்திலும் வல்லவர்களாக இருந்ததால், அவர்கள் இசைப்பாடல்களை (பத கவிதைகளை) பெரிதும் ஊக்குவித்தனர். மன்னர் ஷாஹாஜி சிறந்த நாடகாசிரியராக மட்டுமின்றி, பல பதங்களையும் இயற்றினார். காசிநாதகவி, நாரணகவி போன்றோரும் இதில் சிறந்து விளங்கினர்.

அச்சிடப்படாத பொக்கிஷங்கள்

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் இன்னும் அச்சிடப்படாத சுமார் முப்பதாயிரம் (30,000) பதங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது! இவ்வளவு பிரம்மாண்டமான இசை இலக்கியப் பெட்டகம் இந்தியாவின் வேறு எந்த மாநில

மொழியிலும் இல்லை. தாளப்பாக்கம் குடும்பப் புலவர்களின் பதங்களை திருப்பதி தேவஸ்தானம் 19 தொகுதிகளாக வெளியிட்டது. ஆந்திர அரசு சமீபத்தில் தஞ்சாவூர் நூலகத்திலிருந்து 67 சிருங்காரப் பதங்களை மட்டுமே வெளியிட்டுள்ளது. இந்தப் பதங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டால், தெலுங்கு மொழி மற்றும் இசைத்துறையில் மாபெரும் ஆராய்ச்சிப் புரட்சி ஏற்படும்.

3. உரைநடை (Prose)

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரவஸ்து சின்னயசூரி (1850) என்பவரே செவ்வியல் தெலுங்கு உரைநடையின் தந்தை என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் இது வரலாற்றுப் பிழையாகும். உண்மையான செவ்வியல் தெலுங்கு உரைநடை, 17-ஆம் நூற்றாண்டிலேயே மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆதரவில் தெற்கே தமிழ்நாட்டில்தான் தொடங்கியது.

முத்தலகிரியின் காலத்தில் (கி.பி. 1670) லிங்கனமகி ஸ்ரீ காமேஸ்வரகவி எழுதிய 'தேனு மகாத்மியம்' (பசுக்களின் பெருமை) என்பதே

தென்னகப் பள்ளியின் முதல் உரைநடை நூலாகும். விஜயரங்க சொக்கநாதர் 'ஸ்ரீ ரங்க மகாத்மியம்', 'மாக மகாத்மியம்' ஆகிய இரு உரைநடை நூல்களைப் படைத்தார். இதைத் தொடர்ந்து மைசூரிலும் உரைநடை இலக்கியம் வளர்ந்தது (உதாரணம்: கலுவே வீரராஜாவின் மகாபாரத உரைநடை).

இந்த உரைநடை நூல்கள் வெறும் இலக்கியம் மட்டுமல்ல; இவை நமது பண்டைய பண்பாட்டை அறிய உதவும் காலக் கண்ணாடிகளாகும். தென்னகப் பள்ளியின் சிறிய உரைநடை நூல்களான தேனு மகாத்மியம், ஜைமினி பாரதம், சாரங்கதர சரித்திரம் ஆகியவற்றைத் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் சேர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.

நவீன காலம் மற்றும் சென்னை (Modern Age & Madras)

தென்னகப் பள்ளிக்கு முந்தைய காலகட்டம் கிருஷ்ணதேவராயரின் காலம் என்பதைப் போலவே, தென்னகப் பள்ளிக்குப் பிந்தைய காலம் 'நவீன காலம்' (Modern Age) எனப்படுகிறது. வியப்பளிக்கும் வகையில், இந்த

நவீன காலமும் தெலுங்கு தேசத்தில்
தொடங்கவில்லை; அதுவும் தமிழ்நாட்டில்தான் –
குறிப்பாகச் சென்னையில் (Madras)
தொடங்கியது.

1800–களில் தொடங்கிய நவீன தெலுங்கு
இலக்கியம், தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்
ஆட்சியின் தாக்கத்தால் உருவானது. சென்னை
மாகாணத்தின் அரசியல் தலைநகராக மெட்ராஸ்
இருந்ததால், அது தெலுங்கு இலக்கியத்தின்
நவீன காலத் தலைநகராகவும் மாறியது.

சென்னையின் பங்கு:

ஐரோப்பிய அறிஞர்கள்: சி.பி. பிரவுன் (C.P. Brown)
மற்றும் கர்னல் மெக்கன்சி (Col. Mackenzie)
போன்ற ஐரோப்பிய அறிஞர்களின் வருகை.

அச்சு இயந்திரம்: அச்சு இயந்திரத்தின் வருகை
பழமையான இலக்கியங்களை மீண்டும்
உயிர்ப்பிக்க உதவியது.

கல்வி நிறுவனங்கள்: சென்னைப்
பல்கலைக்கழகத்தின் உருவாக்கம், சின்னயசூரி
மற்றும் கொக்கொண்டா போன்ற அறிஞர்களின்

சீர்திருத்தங்கள் அனைத்தும் சென்னையில்தான் நிகழ்ந்தன.

1956-ல் விசால ஆந்திரா உருவாகும் வரை சென்னைதான் தெலுங்கு மொழியின் முதன்மை இலக்கிய மையமாகத் திகழ்ந்தது. காலவரிசைப்படி பார்த்தால்:

- ராஜமகேந்திரவரம் – கி.பி. 1100
- நெல்லூர் – கி.பி. 1300
- விஜயநகரம் – கி.பி. 1500
- தஞ்சாவூர் & மதுரை – கி.பி. 1600
- சென்னை (சென்னப்பட்டினம்) – கி.பி. 1800

எனவே, சென்னையில் தெலுங்கு மொழியின் வரலாறு என்பது தெலுங்கு இலக்கியத்தின் நவீன கால வரலாறாகும். இது தென்னகப் பள்ளியின் நேரடித் தொடர்ச்சியாகும் (சென்னபுராந்திர வாங்கமயம்).

1600 முதல் 1800 வரையிலான காலகட்டம் தெலுங்கு இலக்கியத்தின் இருண்ட காலம் அல்ல; அது தமிழ்நாட்டின் அரவணைப்பில் உருவான மாபெரும் பொற்காலம். மதுரை மற்றும் தஞ்சாவூர்

நாயக்கர்களின் அரண்மனைகளும் தளிகளும், மராட்டிய மன்னர்களின் கலை தாகமும் ஒன்றிணைந்து, நாடகம், இசைப்பாடல், உரைநடை என முப்பெரும் வடிவங்களில் தெலுங்கு இலக்கியத்தை செதுக்கின.

ஒரு மொழி வீழ்ச்சியைச் சந்திக்கவிருந்த வேளையில், தமிழகம் அதற்குப் புகலிடம் கொடுத்து, அதை அழகுபடுத்தி, மீண்டும் அரியணையில் அமர்த்திய பெருமை தமிழ்நாட்டையே சாரும். மொழிகளுக்கு எல்லைகள் இல்லை என்பதற்கும், கலைக்கு பேதங்கள் இல்லை என்பதற்கும் இந்நூல் ஒரு காலஞ்சென்ற சாட்சியாகும்.

நன்றி: Heritager.in The Cultural Store

9. உலகிய நல்லூர் புத்தர்

— ஆறகனூர் பொன்.வெங்கடேசன்



கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் சின்னசேலம் அருகே 15 கி.மீ தொலைவில் உள்ள ஊர் உலகிய நல்லூர். கல்வெட்டுகள் இந்த ஊரை உலகில் வலிய நல்லூர் என குறிப்பிடுகின்றன. இந்த ஊரில் ஒருசிவன் கோயிலும் ஒரு பெருமாள் கோயிலும் உள்ளது.

பெருமாள் கோயிலுக்கு அருகே வயல்வெளியில் ஒரு புத்தரின் சிற்பம் காணப்படுகிறது. சுமார் 4

அடி உயரமுள்ள இந்த புத்தர் சிற்பம் இடுப்புக்கு கீழே பூமியில் புதைந்துள்ளது. பத்மாசன நிலையில் புத்தர் அமர்ந்துள்ளார். தலையின் மேல்பகுதியில் ஞான சுடர் உடைந்த நிலையிலும், தலையில் சுருள் முடியும் காணப்படுகிறது. நீண்டகாதுகள் உள்ளது. மூக்கானது சிதைக்கப்பட்டுள்ளது. போரின்போதோ அல்லது சமயப்பூசலின் போதோ மூக்கு சிதைக்கப்பட்டிருக்கலாம். அழகிய புன்னகையுடன் காட்சியளிக்கிறார். மார்பில் ஆடையும், ஆடை விளிம்பும் காட்டப்பட்டுள்ளது. பராமரிப்பும் வழிபாடும் இன்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். 12 ஆம் நூற்றாண்டில் பொன்பரப்பின வாணகோவரையன் என்ற குறுநில மன்னன் ஆறகமூரை தலைநகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டு வந்தான். இவன் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனின் படை தளபதியாகவும் விளங்கினான்.

சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய எல்லா மதங்களையும் இவன் ஆதரித்து வந்துள்ளான். உலகிய நல்லூரில் பொன்பரப்பின

ஈஸ்வரமுடைய நாயனார் என்ற சிவாலயத்தையும், பெருமாள் கோயிலையும், புத்தர் கோயிலையும் இவன் கட்டியுள்ளான். பெருமாள் கோயில் மிகவும் பாழடைந்து அழியும் நிலையில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அருங்காட்சியகம் ஏற்படுத்தி இது போன்ற பழமையான சிற்பங்களை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும்.

உலகிய நல்லூர், வரலாற்றின் பக்கங்களில் 'உலகில் வலிய நல்லூர்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அமைந்துள்ள இந்த ஊர், இடைக்காலத் தமிழகத்தின் மத நல்லிணக்கத்திற்கும், வாணகோவரையர்களின் ஆட்சிச் சிறப்புக்கும் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்த ஊரின் அமைப்பு மற்றும் வரலாறு குறித்த விரிவான தகவல்கள்

1. வரலாற்றுப் பின்னணி மற்றும் பெயர்க்காரணம்

கல்வெட்டுகளின் அடிப்படையில், இவ்வூர் பண்டைய காலத்தில் 'உலகில் வலிய நல்லூர்'

என்று அழைக்கப்பட்டுள்ளது. 12-ஆம் நூற்றாண்டில் ஆறகமூரைத் தலைநகராகக் கொண்டு மகதை மண்டலத்தை ஆட்சி செய்த பொன்பரப்பின வாணகோவரையன் காலத்தில் இந்த ஊர் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவன் மூன்றாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியாகவும், குறுநில மன்னனாகவும் விளங்கியவன்.

2. ஊர் அமைப்பு (Village Settlement Pattern)

தமிழகத்தின் பாரம்பரிய ஊர் அமைப்பைப் பின்பற்றியே உலகிய நல்லூரும் வடிவமைக்கப்பட்டுள்ளது:

மத்திய பகுதி: ஊரின் மையப்பகுதியில் அல்லது ஒரு குறிப்பிட்ட திசையில் சிவன் கோயில் (பொன்பரப்பின ஈஸ்வரமுடைய நாயனார் கோயில்) மற்றும் பெருமாள் கோயில் அமைந்துள்ளன. இது இடைக்காலத் தமிழகத்தில் நிலவிய 'சதுர்வேதி மங்கலம்' அல்லது முக்கியமான வணிக/நிர்வாக ஊர்களின் பொதுவான அமைப்பாகும்.

புறப்பகுதி: ஊரின் குடியிருப்புப் பகுதிக்கு வெளியே, வயல்வெளிகளை ஒட்டி புத்தர் கோயில் (அல்லது புத்தப் பள்ளி) இருந்துள்ளது. தற்போது வயல்வெளியில் இடுப்பளவு புதைந்துள்ள புத்தர் சிலையே இதற்குச் சான்றாகும். சமண மற்றும் பெசுத்தப் பள்ளிகள் பெரும்பாலும் ஊரின் ஒதுக்குப்புறமான, அமைதியான நீர்நிலைகள் சூழ்ந்த பகுதிகளில் அமைந்திருப்பது வழக்கம்.

3. பொன்பரப்பின வாணகோவரையனின் பங்களிப்பு

இவ்வூரின் வரலாற்றில் பொன்பரப்பின வாணகோவரையனின் பங்கு அளப்பரியது:

மத நல்லிணக்கம்: ஒரே ஊரில் சிவன், விஷ்ணு மற்றும் புத்தருக்குக் கோயில்களை எழுப்பியது அவனது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. சைவம், வைணவம், சமணம் மற்றும் பெசுத்தம் ஆகிய நான்கு சமயங்களையும் அவன் சமமாகப் போற்றியுள்ளான்.

கலை மற்றும் கட்டடக்கலை: 12-ஆம் நூற்றாண்டின் சோழர் காலக் கட்டடக்கலை

பாணியில் இங்குள்ள கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, இங்குள்ள புத்தர் சிலை பத்மாசன நிலையில், ஞானச் சுடருடன் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

4. கல்வெட்டுச் சிறப்புகள்

இங்குள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள், அந்த ஊருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைகள் (தேவதானம்), வரிவிலக்குகள் மற்றும் அக்கால நிர்வாக முறைகள் பற்றி விளக்குகின்றன. 'உலகில் வலிய நல்லூர்' என்ற பெயர், அந்த ஊர் அக்காலத்தில் எவ்வளவு வலிமையான நிர்வாக அல்லது வணிக மையமாகத் திகழ்ந்தது என்பதை உணர்த்துகிறது.

5. தற்போதைய நிலை

தற்போது பெருமாள் கோயில் சிதைந்த நிலையிலும், புத்தர் சிலை பராமரிப்பின்றி வயல்வெளியிலும் காணப்படுவது வரலாற்று ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்துகிறது. இருப்பினும், அந்த ஊரின் பெயரும், எஞ்சியுள்ள இந்தச் சிற்பங்களும்

மகதை மண்டலத்தின் தொன்மையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

உலகிய நல்லூர் பொன்பரப்பின ஈஸ்வரமுடைய நாயனார் கோயிலில் நானும் ஆய்வாளர் வீரராகவன் ஐயாவும் இணைந்து 14 கல்வெட்டுகளைப் படியெடுத்திருப்பது மகதை மண்டல வரலாற்று ஆய்வில் ஒரு மிக முக்கியமான முன்னெடுப்பாகும்.

12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் தரவுகள், பொன்பரப்பின வாணகோவரையனின் ஆட்சி முறை, நிர்வாகம், நிலக்கொடைகள் மற்றும் சமூக நிலைப்பாடுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளப் பேருதவியாக இருக்கும். "மகதை மண்டலம்" குறித்துத் தொகுக்கப்படும் வரலாற்று நூலுக்கு இந்த 14 கல்வெட்டுகளின் செய்திகளும் மிகவும் வலிமையான அடிப்படைச் சான்றுகளாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

உலகிய நல்லூர் புத்தர் சிற்பத்தின் கலை அமைப்பைத் தலை முதல் இடுப்பு வரை (கீழ்ப்பகுதி புதைந்துள்ளதால்) கீழ்க்கண்டவாறு விவரிக்கலாம்:



தலை மற்றும் முக அமைப்பு:

- உஷ்ணீஷம் (ஞானச்சுடர்): தலையின் உச்சியில் புத்தரின் முழுமையான ஞானத்தைக் குறிக்கும் சுடர் போன்ற அமைப்பு காணப்படுகிறது. கால ஓட்டத்தில் இது சற்றே உடைந்த நிலையில் உள்ளது.

- தலைமுடி: பெளத்த சிற்பங்களுக்கே உரித்தான, வலம்புரியாகச் சுருண்ட முடி (சுருள் முடி) தலையில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது.

- கண்கள்: தியான நிலையில், பாதி மூடியவாறு உள்ள கண்கள் புத்தரின் ஆழ்ந்த உள்ளமைதியைப் பிரதிபலிக்கின்றன.

- மூக்கு மற்றும் உதடுகள்: மூக்குப் பகுதி சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டாலும், உதடுகளில் தவமும் மெல்லிய, அழகிய புன்னகை இந்தச் சிற்பத்திற்குச் சிறப்பானதொரு உயிரோட்டத்தை அளிக்கிறது.

- காதுகள்: அரசு போகங்களைத் துறந்ததைக் குறிக்கும் வகையில் காதுகள் நீண்டு தொங்கும் அமைப்பில் (நீண்ட செவிகள்) செதுக்கப்பட்டுள்ளன.

உடல் மற்றும் ஆடை அமைப்பு:

- உடலமைப்பு: நிமிர்ந்த, பரந்த மார்புடனும் நேர்த்தியான தோள்களுடனும் புத்தர் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

- ஆடை (சீவரம்): வலது தோள் மற்றும் வலது மார்பு திறந்திருக்க, இடது தோளின் வழியாகப் போர்த்தப்பட்ட ஆடை (ஏகாம்ச ஆடை அமைப்பு) காணப்படுகிறது. மார்பின் குறுக்கே செல்லும் இந்த ஆடையின் மடிப்புகளும் விளிம்புகளும்

மிகத் தெளிவாகவும் நுணுக்கமாகவும் காட்டப்பட்டுள்ளன.

கீழ் உடல் மற்றும் ஆசன நிலை:

- புதைந்த நிலை: சிற்பம் இடுப்புக்குக் கீழே முழுமையாக மண்ணில் புதைந்துள்ளதால், கால்களின் அமைப்பும் கைகளின் முத்திரையும் (பொதுவாக மடியில் தியான முத்திரையில் அமைந்திருக்கும்) நேரடியாகக் கண்களுக்குப் புலப்படவில்லை.

- இருப்பினும், தரைக்கு மேலிருக்கும் உடலின் அகலத்தையும் தோற்றத்தையும் வைத்துப் பார்க்கும்போது, புத்தர் பத்மாசன நிலையில் அமர்ந்திருப்பது உறுதியாகிறது.

பாதுகாப்பற்று, வயல்வெளியில் மண்ணில் புதைந்து, சிதைவுகளைச் சந்தித்திருந்தாலும் 12-ஆம் நூற்றாண்டுச் சோழர் காலக் கலையின் செழுமையையும், புத்தருக்கே உரிய அந்த தியான அமைதியையும் இந்தச் சிற்பம் சற்றும் இழக்காமல் கம்பீரமாகவே காட்சியளிக்கிறது.



கைக்கும் மார்புக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள இந்த மாறுபாட்டிற்கு (கல் அகற்றப்படாமல் இருப்பது மற்றும் கல் அகற்றப்பட்டு ஓப்பன் இருப்பது) சிற்பக்கலை நுட்பம் மற்றும் கல்லின் தன்மை ஆகியவையே முக்கியக் காரணங்களாகும். இதற்கான விளக்கங்கள் கீழே:

1. சிற்பத்தின் கட்டமைப்பு உறுதி (Structural Integrity)

- கருங்கல்லில் (Granite) சிற்பம் செதுக்குவது மிகவும் கடினமான காரியம். கருங்கல் மிக உறுதியானது என்றாலும், செதுக்கும்போது அதிர்வுகள் காரணமாக

எளிதில் உடையக்கூடிய தன்மையும் (brittle) கொண்டது.

- கைக்கும் உடலுக்கும் இடையே உள்ள கல்லை முழுமையாக அகற்றிவிட்டால், கைகளின் எடை முழுவதும் தோள்பட்டையை மட்டுமே சார்ந்திருக்கும். இதனால் கைகள் எளிதில் உடைந்துவிட வாய்ப்புள்ளது.

- எனவே, கைகளுக்கு முட்டுக்கொடுப்பது போல (Support), இடைப்பட்ட கல்லை அகற்றாமல் அப்படியே விட்டுவிடுவது சிற்பிகளின் மிக முக்கியமான பாதுகாப்பு உத்தியாகும். தியான மண்டப புத்தர், உலகிய நல்லூர் புத்தர்களில் இதைப் பார்க்க முடிகிறது.

2. கல்லின் தன்மையும் சிற்பியின் திறனும்

- கல் அகற்றப்பட்ட (ஓப்பன் உள்ள) சிற்பங்கள்: தியாகனூர் பெரிய புத்தர் மற்றும் வீரகனூர் புத்தரில் உள்ளது போல, கைக்கும் உடலுக்கும் இடையே துளையிட்டு (pierced carving) கல்லினை அகற்றுவது மிக உயர்ந்த சிற்பக்கலை நுட்பமாகும். உளியைக் கொண்டு அந்தச் சிறிய இடைவெளியில் செதுக்கும்போது,

சிறு தவறு நடந்தாலும் கைகள் உடைந்துவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட கல் எவ்வித விரிசலும் இல்லாத மிகத் தரமான கல்லாக இருந்தால் மட்டுமே சிற்பி இந்த ஆபத்தான (risk) முயற்சியை மேற்கொள்வார்.

• கல் அகற்றப்படாத சிற்பங்கள்: கல்லைச் செதுக்கும்போது அதனுள் ஏதேனும் மெல்லிய விரிசலோ அல்லது பலவீனமான பகுதியோ தென்பட்டால், சிற்பி மேற்கொண்டு குடையாமல் பாதுகாப்பு கருதி கல்லை அப்படியே விட்டுவிடுவார். நீங்கள் குறிப்பிட்ட உலகிய நல்லூர் புத்தரின் மார்புப் பகுதியில் கல் லேசாகப் பெயர்ந்திருப்பதும் இத்தகைய கல்லின் இயல்பான பலவீனத்தினாலேயே இருக்கலாம்.

3. இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை உணர்த்துகிறதா?

இது துல்லியமாக ஒரு காலகட்டத்தை மட்டும் உணர்த்துவதாகக் கூற முடியாது. ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த (உதாரணமாக 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டு சோழர் காலம்) சிற்பங்களில்கூட, இந்த இரண்டு முறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. ஒரே ஊரான

தியாகனூரில் உள்ள இரண்டு புத்தர் சிலைகளில் இந்த வேறுபாடு இருப்பதே இதற்குச் சான்று.

எனினும், பல்லவர் மற்றும் முற்காலச் சோழர் சிற்பங்களை விட, பிற்காலச் சோழர்களின் முதிர்ச்சியடைந்த சிற்பக்கலையில்தான் இதுபோன்று உடலுக்கும் கைக்கும் இடையே வெற்றிடம் விட்டுச் செதுக்கும் வழக்கம் (Undercutting) அதிகம் காணப்படுகிறது. எனவே, இது காலத்தை விடச் சிற்பிகளின் தனிப்பட்ட கலைத்திறனையும் (Artisan Guilds), கல்லின் தரத்தையும் பொறுத்ததே ஆகும்.

4. ஆடை அணிவிப்பதற்கான ஏற்பாடா?

ஆடை அணிவிக்க வசதியாக இது செய்யப்பட்டிருக்க வாய்ப்பு குறைவு. பெளத்த சிற்பங்களில் புத்தரின் ஆடை (சீவரம்) ஏகாம்ச நிலையில் (ஒரு தோளை மட்டும் மூடியபடி) சிற்பத்திலேயே மிக நேர்த்தியாகக் கோடுகளாகவோ மடிப்புகளாகவோ செதுக்கப்பட்டிருக்கும். கற்சிலைகளுக்கு ஆடைகள் உடுத்தி, மாலைகள் சாற்றி வழிபடும் 'அலங்கார முறை' பிற்காலத்தில் வைணவ, சைவ ஆலயங்களில் அதிகம் வழக்கத்திற்கு வந்ததே

தவிர, தொடக்கக்கால பெளத்த விகாரைகளில் கற்சிலையின் அமைப்பே அதன் முழுமையாகப் பார்க்கப்பட்டது.

மாடுகட்டும் கல்லாக பயன்படுத்தப்பட்ட புத்தர்

செய்தித் தாக்கம்: விழிப்புணர்வும் வரலாற்றுப் பாதுகாப்பும்

12th C Buddha sculpture used to tether cattle in Villupuram village

MT.Sajal@timesgroup.com

Chennai: Three months ago, when heritage enthusiast Pon Venkatesan visited Chinnaelam, a remote village in Kallakurichi in Villupuram district, he found an ancient sculpture of Buddha lying neglected in a paddy field. A week ago, he revisited the village after the harvest, and what he found was disturbing: the Buddha sculpture being used by villagers for tethering their cattle. Like a noose, they tie the rope around the neck of the 4-ft tall Buddha sculpture, which lies neglected for long.

Interestingly, the 12th Century old sculpture is lying close to two famous temples, one of Ardhanareshwarar and the other of Perumal. "When I first found it hidden inside the paddy field, I felt sad. I couldn't go close to it as there was thick vegetation around it. People here don't know the importance of this



WHEN HERITAGE IS A MOO POINT: Villagers in Chinnaelam tether their cattle to the 12th century Buddha sculpture, located amid a paddy field



ancient piece of art. They use it for tethering their cattle regularly," said Venkatesan, president of the Salem Historical Research Centre.

Buddhism came to what's today's Tamil Nadu during the 3rd century BC and prevailed in the Chola country up to the 16th century AD. The Tamil inscriptions found in the nearby temples say the village was called Pon Parasi-na Manakovarayan Mahahai-Nattu. The presence of the Buddha sculpture shows that

Buddhism might have been popular in the region.

Seated in Padmasana, the Buddha has beautiful eyes, smiling lips, elongated ears and curly hair. "The usnisha (flame atop the head) and part of the nose are found slightly broken. It has broad chest and wide shoulders. The upper robe draped on the left shoulder extends to the navel. This Buddha has the iconographical aspects of the granite Buddhas found in the Chola country comprising com-

posite Trichy, composite Thanjavur and Pudukottai districts of Tamil Nadu," said B Jambulingam, a Buddhist scholar based in Thanjavur.

The tragedy, however, is that it is being treated as a mere piece of rock. "We can't blame the villagers. They are not aware of its importance. I am planning to write to the state archaeology department asking them to care for it. An immediate action is the need of the hour," said Venkatesan.

ஓர் உன்னதமான 12-ஆம் நூற்றாண்டுச் சோழர் காலச் சிற்பம், அதன் அருமை தெரியாமல் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு மாடு கட்டும் கல்லாகப் பயன்படுத்தப்பட்டதைப் பார்ப்பது

வரலாற்று ஆர்வலர்கள் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையைத் தரும் நிகழ்வாகும். ஊர் மக்களிடையே நமது தொன்மை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

ஆனால், இந்த அவல நிலையைக் கண்டு சாதாரணமாகக் கடந்து செல்லாமல், புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி ஊடகங்கள் (Times of India) வாயிலாக இதனைப் பொதுவெளியிலும் அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்த சேலம் வரலாற்று ஆய்வுமையத்தின் இந்தச் செயல் மிகவும் போற்றுதலுக்குரியது. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் மூலம் வரலாற்றைத் தேடி ஆவணப்படுத்துவதோடு மட்டுமின்றி, கேட்பாரற்றுக் கிடக்கும் இதுபோன்று அரிய வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தொடர் அறச்சீற்றம் இந்தச் செய்தியின் மூலம் ஆழமாக வெளிப்படுகிறது.

10. தமிழ் மரபு அறக்கட்டளை ஆய்வுப் பயணம் / களப்பணி

— ஏப்ரல் முதல் வாரத்தில் முனைவர் க. சுபாஷிணி அவர்கள் தனது தஞ்சாவூர் பயணத்தின் போது மேற்கொண்ட களப்பணி மற்றும் ஆய்வுச் சார்ந்த சந்திப்பின் தொகுப்பு —

க. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்



தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் ஓலைச்சுவடி அறிஞர் திரு மணிமாறன் அவர்களுடன் சந்திப்பு உரையாடல்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்த நூலகத்திற்கு வருகின்ற வாய்ப்பு நேற்று

அமைந்தது. நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு சரபோஜி மன்னர் காலத்தில் விரிவாக்கப்பட்ட ஒரு நூலகம் இது.



இங்குள்ள ஆவணங்கள் பல இன்னும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்றாலும் கூட பல அச்ச வடிவம் கண்டு நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இங்குள்ள கண்காட்சியகத்தில் சரபோஜி மன்னரின்

ஏராளமான சேகரிப்புகள்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சரபோஜி மன்னர்
ஆழ்ந்த கல்வி ஈடுபாடு கொண்டவர் என்பதோடு
நூல்களைச் சேகரிக்கும் பழக்கத்தையும்
கொண்டிருந்தவர்.

இவரது காலத்து கிருத்துவ தொடர்புடைய
ஆவணங்கள், நூல்கள் காலணித்துவ ஆட்சி கால
ஆவணங்கள் ஆகியவை இந்த
அருங்காட்சியகத்தில் உள்ளன.

இதன் அருகிலேயே உள்ள தர்பார் மண்டபமும்
கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்ட ஒரு
கட்டிடமாகும்.

—சுபா

2.4.2026

2. ராஜராஜன் கலைக்கூடம்



"ராஜராஜன் கலைக்கூடம்" என்று பொதுவாக அழைக்கப்படும் தஞ்சாவூர் கலைக்கூடம் (Thanjavur art gallery) ஒரு அருங்காட்சியகமாக திகழ்கிறது.



இங்குள்ள கற்சிற்பங்கள் கிபி 9 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 19 வரையிலான காலகட்டத்தில்

உருவாக்கப்பட்டவை இங்கு
காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பழமையான
காசுகள், வெண்கல சிற்பங்கள் ஆகியவையும்
இங்கே பாதுகாக்கப்படுகின்றன.



கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும்
இந்தக் கட்டிடம் ஏராளமான சிற்பங்களை இந்த
வளாகத்தில் கொண்டிருக்கின்றது.

ராஜராஜன் சிற்பம் ஒன்று இங்கு ஒரு காட்சி
அறையில் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்தக்
கலைக்கூடத்திற்கு வருவோர் அனைவரது
கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் இந்தச்
சிற்பம் அமைந்திருக்கின்றது.

—சுபா

3.4.2026

ந. நார்த்தாமலை களப்பணி



இன்று (03-04-2026) காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை மற்றும் தானியப்பட்டி கிராமத்தில் உள்ள ஈமச்சடங்கு பகுதியில் களப்பணி மற்றும் காணொளி பதிவு செய்திருக்கின்றேன்.



நார்த்தாமலை – இக்கோயில் அமைந்திருக்கும் புவியியல் அமைப்பு இங்கு வருவோரது கண்களைக் கவர்கின்றது.

பாண்டியர் காலக் குடவரை, சோழர் கால தொடக்க கால கோயில் கட்டுமான அமைப்பு, சுனை, சுனைக்குள் அமைந்திருக்கும் குடைவரையில் நீருக்குள் மூழ்கியவாறு காட்சியளிக்கும் லிங்கம்..



இப்படி பல சிறப்பு அம்சங்களை கொண்ட வகையில் அமைந்திருக்கின்றது நார்த்தாமலை சோழர் கோயில் வளாகம்.

புதுக்கோட்டைக்கு சில முறை சென்றிருந்தாலும் இந்த முறை தான் கடந்த சில நாட்களுக்கு முன் நார்த்தமலைக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த முனைவர் சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றி.

ச. டாக்டர் மா இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம்




டாக்டர் மா இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தைத் தொடங்கி மிக நீண்ட காலமாக தமிழக வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டு தரமான ஆய்வு நூல்களை வெளியிட்டு வருபவர் டாக்டர் இரா கலைக்கோவன் அவர்கள். இவரோடு வரலாற்று பேராசிரியர் முனைவர் மு. நளினி மற்றும் ஆய்வாளர் அகிலா ஆகியோர் சிறந்த ஆய்வு நூல்களை எழுதி படைத்திருக்கின்றார்கள்.

இன்று (04-04-2026) டாக்டர் கலைக்கோவன் அவர்களது ஆய்வு மையத்திற்குச் சென்றிருந்தேன்.



இந்த ஆய்வு மையம் வெளியிட்ட சோழர் கால கற்றளிகள் பற்றிய எட்டு நூல்கள் வாங்கிக் கொண்டேன்.



வரலாற்று ஆய்வாளர்களோடு கலந்துரையாடுவது இனிமை.

11. தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்ச்சிகள்

— ஏப்ரல் 1, 2026 — ஏப்ரல் 30, 2026
நிகழ்வுகள்.

க. "தனிநாயக அடிகளாரின் தமிழியல்
பங்களிப்பு" நூல்கள்



தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு சிறப்பு அம்சமாக இந்த

வெள்ளி விழா ஆண்டில் தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் அவர்களைப் பற்றிய செய்திகளைப் பரவலாக்கம் செய்வது, அவரது ஆய்வுகளைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாது அவரது தமிழ் பங்களிப்பை மறந்த தமிழ் சமூகத்திற்கு மீண்டும் நினைவுபடுத்துவது என்ற வகையில் பல நடவடிக்கைகளை தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டு வருகின்றோம்.

அவ்வகையில் டாக்டர் சேவியர் தனிநாயகம் பற்றி வெளிவந்த நூல்களைப் பற்றிய அறிமுகத்தை இணையம் வழி வழங்குவதும் இந்த செயல்பாடுகளில் அடங்கும்.

தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் இரா காமராசு அவர்களது முயற்சியில் வெளிவந்திருக்கும் இரண்டு நூல்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன.

அண்மையில் தோழர் இரா. காமராசு அவர்களிடம் கேட்டபோது இரண்டு நூல்களை வழங்கினார்.

அவ்வகையில் "தனிநாயக அடிகளாரின் தமிழியல் பங்களிப்பு" என்ற தலைப்பிலான நூல் முனைவர்

இரா.காமராசு அவர்களால்
தொகுக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்களது
கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன.

தமிழ்த்துதர் தனிநாயகம் அடிகள் என்ற
தலைப்பில் அமைந்த சிறு நூல் நான்கு
அத்தியாயங்களைக் கொண்டது. இதனை
முனைவர் இரா. காமராசு அவர்களே எழுதி
இருக்கின்றார். டாக்டர் தனிநாயகம் அவர்களைப்
பற்றி அறிந்து கொள்ள விரும்புவர்கள் இந்த
நூலை ஒரு மணி நேரத்திற்குள் வாசித்து முடித்து
விடலாம். மிகச்சுருக்கமாக, மிகத் துல்லியமாக
முக்கிய தரவுகளை மட்டும் கொண்ட வகையில்
இந்த நூல் அமைந்திருக்கின்றது.

இந்த இரண்டு நூல்களையும் எழுதியும்
தொகுத்தும் தமிழ் சமூகத்திற்கு வழங்கி இருக்கும்
முனைவர் இரா. காமராசு அவர்களுக்கு
வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

—சுபா

10.4.2026

12. தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பாடுகள்

க. இணையவழி திசைக்கூடல் நேரலைகள்

தமிழ் மரபு அறக்கட்டளை
பன்னாட்டு அமைப்பு
Tamil Heritage Foundation International (THFI)

மதுரையில் கண்டறியப்பட்ட அண்மைய
கல்வெட்டுகள் தொல்லியல் சின்னங்கள்

முனைவர் ப.தேவி அறிவுசெல்வம்
பேராசிரியர் & சிற்பத்துறை ஆய்வாளர்
மதுரை

Date: 04.04.2026 (சனிக்கிழமை)
6pm. (India); 1:30pm. (Europe);
8:30pm. (Mal/Indonesia)

திசைக்கூடல் 399

மதுரையில் கண்டறியப்பட்ட அண்மைய
கல்வெட்டுகள் தொல்லியல் சின்னங்கள் —
முனைவர் ப.தேவி அறிவுசெல்வம், பேராசிரியர் &
சிற்பத்துறை ஆய்வாளர், மதுரை.
திசைக்கூடல் – 399 [ஏப்ரல் 04, 2026]
<https://youtu.be/KOVZAITzTTo>

திசைக்கூடல் 400



தமிழ் மரபு அறக்கட்டளை
பன்னாட்டு அமைப்பு



Tamil Heritage Foundation International (THFI)

தஞ்சையில் மராட்டிய மன்னர்களின் தாக்கம்
முனைவர் மணி.மாறன்

தமிழ்ப்பண்டிதர்,
தமிழ் ஓலைச்சுவடித்துறை,
சரசுவதி மகால் நூலகம்,
தஞ்சாவூர்



Date: 11.04.2026 (சனிக்கிழமை)

6pm. (India); 1:30pm. (Europe);

8:30pm. (Mal/Indonesia)

தஞ்சையில் மராட்டிய மன்னர்களின் தாக்கம்
— முனைவர் மணி.மாறன், தமிழ்ப்பண்டிதர்,
தமிழ் ஓலைச்சுவடித்துறை, சரசுவதி மகால்
நூலகம், தஞ்சாவூர்.

திசைக்கூடல் — 400 [ஏப்ரல் 11, 2026]

https://youtu.be/ULvzBfS_jK8

2. இணையவழி இலக்கியக்கூடல் நேரலைகள்

தமிழ் மரபு அறக்கட்டளை
பன்னாட்டு அமைப்பின் மதுரைக்கிணை ஏற்பாட்டில்

இலக்கியக் கூடல் - 15

நூல்:
முனைவர். பாண்டியராஜா அவர்களின்
பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள்
(தொகுதி 1)

✦ வரவேற்புரை : நல்லாசிரியர் திருமிகு மு. கலைகாபாஜு
த.ம.அ. மதுரைக்கிணை பொறுப்பாளர்

✦ நூல் திறனாய்வு : முனைவர். அ. ஜோஸ்பின் மேரி,
தலைமை ஆசிரியை (ஓய்வு)

கலந்துரையாடல்

✦ ஏற்புரை : முனைவர். பாண்டியராஜா
தமிழ்நாடு, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்

✦ நெறிப்பார்க்கை : திருமிகு. பா. கரேஷ்

திறனாய்வார்
முனைவர். அ. ஜோஸ்பின் மேரி

நாள் : 18.04.2026 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 6 மணி (இந்தியா)
பிற்பகல் 2:30 மணி (ஐரோப்பா)

<https://www.facebook.com/TamilHeritageFoundation>

Meeting ID: 841 5941 9415 Passcode: thfi


முனைவர்.ப.பாண்டியராஜாவின் “பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் (தொகுதி 1)” — நூல் திறனாய்வு

— திறனாய்வாளர் முனைவர் அ. ஜோஸ்பின் மேரி, தலைமை ஆசிரியை (ஓய்வு)

இலக்கியக்கூடல் - 15 [ஏப்ரல் 18, 2026]

<https://youtu.be/v7La-ssoD3g>

ந. சுவலி — ஒலிநூல்கள்



கட்டுரை: திருவாசக சிற்றாராய்ச்சி
வெளியீடு: தமிழ்ப்பொழில் கரந்தை
தமிழ்ச்சங்கம்

வெளியீடு ஆண்டு: 1925

வாசிப்பவர்: திரு அன்பு ஜெயா

<https://suvali.tamilheritage.org/திருவாசக-சிற்றாராய்ச்சி>



கட்டுரை: சோழர் கால சித்திரை திருவிழாக்கள்
கட்டுரை ஆசிரியர்: முனைவர் தேமொழி
வழங்குபவர்: முனைவர் தேமொழி
<https://suvali.tamilheritage.org/சோழர்-கால-சித்திரை-திருவ/>



கட்டுரை: கல்வெட்டு சொல்லும் நகரத்தார்
அறப்பணி

கட்டுரை ஆசிரியர்: முனைவர் வள்ளி
சொக்கலிங்கம்

வழங்குபவர்: முனைவர் தேமொழி

[https://suvali.tamilheritage.org/கல்வெட்டு-
சொல்லும்-நகரத்](https://suvali.tamilheritage.org/கல்வெட்டு-
சொல்லும்-நகரத்)

ஆகாசவாணி, திருச்சி
fm rainbow
102.1

18.04.2026
09.02 AM

வசந்த அழைப்பு
காலக் கனவுகளைக் காப்போம்

வரலாற்று ஆய்வாளர்
இரா. கலைக்கோவன்
அவர்களுடன் நேரலை

938 546 1021

சுவல்
TAMIL

உலக பாரம்பரிய நாள் வானொலி சிறப்புரை:
வரலாற்று ஆய்வாளர் முனைவர் இரா.
கலைக்கோவன் அவர்களுடன் நேரலை
வசந்த அழைப்பு: காலக் கனவுகளைக்
காப்போம்

நிலையத்தின் பெயர்: AIR FM ரெயின்போ
திருச்சிராப்பள்ளி

ஒலிபரப்பு நிகழ்ந்த நாள்: 18-4-2026 உலக
பாரம்பரிய நாள்

பங்கேற்பவர்கள்: மருத்துவர் இரா
கலைக்கோவன் , விஜயலக்ஷ்மி ராஜ்குமார்

[https://suvali.tamilheritage.org/காலக்-
கனவுகளை-காப்போம்/](https://suvali.tamilheritage.org/காலக்-கனவுகளை-காப்போம்/)

ச. தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு



தஞ்சாவூர் அருங்காட்சியகம்
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி
<https://youtu.be/vTizfiGNhig>



தாயினிப்பட்டி பழங்கால ஈமச்சின்னங்கள்
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி
<https://youtu.be/spEcxZplWy0>



நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம்
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி
https://youtu.be/JSI0V2R_P_w



தஞ்சாவூர் கலைக்கூடம்
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி
<https://youtu.be/eLUIBX-Nmpl>

தமிழ் அரபு சிறக்கட்டளை விவளியீடுகள்



ஐரோப்பியத் தமிழ் ஆவணங்கள்



மக்கள் வரலாறு (3 தொகுதிகள்)




வள்ளுவர் குறள் ஆதிதீட்சுடி முறையில்



விண்ண நோக்கி



தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்




மக்கள் வரலாறு தொடக்கமும் தொடர்ச்சியும் தொகுதி - 1



மட்டக்கம்பு



தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகளும் நிரீவுகளும்




கொரியாவில் தமிழ்ச் கவிஞர்கள்



தமிழர் புலப்பெயர்வு



பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதிசங்கரரின் அறிவைதம்



இலக்கிய மீளாய்வு



இராஜேந்திர சோழனின் ஓடர் நாடு வெற்றி




நிலவியல் நோக்கில் கங்கை கொண்ட சோழரும் வரலாறு



கணிதவியல் - பொதுக் கட்டுரைகள்



தமிழகத்தில் பொத்தம்



வினையாடிய தமிழ்ச் சமூகம்



கல்வெட்டில் தேவதாசி




தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கட்டிடங்களும் வழிபாட்டு மரபுகளும்



வரலாற்றில் பொய்கள்

தமிழ் மரபு அறிக்கட்டளை விஷயீடுகள்




தமிழ் வலகை



மணிமேகலையின் பெளதப் பேரறம்



செம்பொழியும் மின் தயிலும்



Ancient Tamil Corpus: A Key To Understand The Indus Riddle



சங்க இலக்கியம் எனும் சிந்தவெளி இறவுகோல்



தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள்



தமிழக நிலப்பரப்பில் பின்வாங்கிய கடல்களும் கடல்கொண்ட நிலங்களும்



வரலாற்று நிலவியல் தொகைச் சிதம்பரம் நகரும் நகர்ப்புறமும்



நீலக்கடல் மூழுதாள் கப்பல் விடுவோம்



பத்தப்பாட்டில் சொல்லோவியங்கள் (பொகுதி 2)



பத்தப்பாட்டில் சொல்லோவியங்கள் (பொகுதி 1)



நகரீரர் நடைப்பயணம் (நெடுநடவாடை)



வரலாற்று ஆய்வில் களப்பணிகள்



ராஜராஜனின் கோடை



கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்



கொங்கு நாட்டுத் தொல்வியல் சினைங்கள்



சிறகரை வரலாறு



நாகர் நிலச்சுவடுகள்



அறியப்பட்ட வேண்டிய தமிழகம்



திருவள்ளூர் யார்?

தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடுகள்

1. Der Kural Des Thiruvalluvar By Dr.Karl Graul (First edition 1856 reprinted - 2019)	Euro.25
2. Thiruvalluvar's Prose By August Fridrich Cammerer(First edition 1803 reprinted - 2019)	Euro 25
3. திருவள்ளுவர் யார்? (2021) கௌதம சன்னா	ரூ.200
4. நாகர் நிலச்சுவடுகள் (இலங்கை பயண அனுபவம்) (2020) மலர்விழி பாஸ்கரன்	ரூ.100
5. அறியப்பட வேண்டிய தமிழகம் (2021) தொ. பரமசிவன் நேர்காணலும் கட்டுரைகளும் தொகுப்பாசிரியர் - முனைவர்.க.கபாஷிணி	ரூ.80
6. கீழக்கரை வரலாறு (2021) எஸ்.மஹ்மது நெய்னா (இப்போது.காம் இணைபதிப்பு)	ரூ.300
7. கொங்குநாட்டுக் கல்வெட்டுகள் (2021) துரை சுந்தரம்	ரூ.160
8. கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள் (2021) துரை சுந்தரம்	ரூ.140
9. தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்(2021) கே. சசிகலா	ரூ.180
10. வரலாற்றில் பொய்கள் (2021) தேமொழி	ரூ.100
11. விளையாடிய தமிழ்ச்சமூகம் (2022) ஆ. பாப்பா	ரூ.300
12. கல்வெட்டில் தேவதாசி (2022) எஸ் சாந்தினிபி	ரூ.150
13. ராஜராஜனின் கொடை (2022) க. கபாஷிணி	ரூ.180
14. இலக்கிய மீளாய்வு (2023) தேமொழி	ரூ.150
15. கணிதவியல் (2023) ப. பாண்டியராஜா	ரூ.180
16. ராஜேந்திர சோழனின் ஒட்டி நாடு வெற்றி (2023) ஜெ. ஆர். சீவராமகிருஷ்ணன்	ரூ.90
17. வரலாற்று ஆய்வில் களப்பணிகள் (2023) க. கபாஷிணி	ரூ.120
18. தமிழகத்தில் பௌத்தம் (2023) தேமொழி	ரூ.120

19. நிலவியல் நோக்கில் கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு (2023) ஜி. ஆர். சிவராமகிருஷ்ணன்	ரூ.300
20. நீலக்கடல் முழுதும் சுப்பல் விடுவோம் (2023) நரசய்யா	ரூ.150
21. பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதிசங்கரரின் அத்தைவதம் (2023) அ. கா. ஈஸ்வரன்	ரூ.180
22. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் - தொகுதி 1 (2023) ப. பாண்டியராஜா	ரூ.250
23. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் - தொகுதி 2 (2023) ப. பாண்டியராஜா	ரூ.250
24. நக்கீரர் நடைப்பயணம் (2024) ப. பாண்டியராஜா	ரூ.180
25. தமிழர் புலப்பெயர்வு உலகளாவிய பயணங்கள்-குடியேற்றங்கள்- வரலாறு (2024) க. சுபாஷிணி	ரூ.500
26. கொரியாவில் தமிழ்ச் சுவடுகள் (2024) நா. கண்ணன்	ரூ.220
27. வரலாற்று நிலவியல் நோக்கில் சிதம்பரம்-நகரும் நகர்ப்புறமும் (2024) ஜி. ஆர். சிவராமகிருஷ்ணன்	ரூ.320
28. தமிழக நிலப்பரப்பில் பின்வாங்கியகடல்களும் கடல்கொண்டநிலங்களும் (2024) ச. சிங்கரநெடுச்சன்	ரூ.140
29. தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள் (2024) ச. சிங்கரநெடுச்சன்	ரூ.120
30. சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல் (2024) தமிழ் மரபு அறக்கட்டளை	ரூ.120
31. மக்கள் வரலாறு: தொடக்கமும் தொடர்ச்சியும் தொகுதி - 1 (2024) க. சுபாஷிணி	ரூ.200
32. தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும் (2024) க. சுபாஷிணி	ரூ.180
33. மட்டக்களப்பு: வரலாறு, சமூகம், பண்பாடு (2024) ஆ.பாப்பா, மு.இறைவாணி	ரூ.280
34. தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும் (2024) தேவமாளி	ரூ.250
35. தூரக் கிழக்கில் தமிழ் ஆய்வுகள்: கொரியா (2025) நா. கண்ணன், க. சுபாஷிணி, சூ. ஆம்ஸ்ட்ராங்	ரூ.250
36. விண்ணை நோக்கி இலக்கியத்தில் அறிவியல் செய்திகள் (2025) தேவமாளி	ரூ.180

37. மக்கள் வரலாறு தொடக்கமும் தொடர்ச்சியும் தொகுதி - 2 (2025) க. சுபாஷினி	ரூ.250
38. மக்கள் வரலாறு தொடக்கமும் தொடர்ச்சியும் தொகுதி - 3 (2025) க. சுபாஷினி	ரூ.250
39. தமிழ் வலசை (2025) சிவ இளங்கோ	ரூ.150
40. மின்தமிழும் செம்மொழியும் (2025) நா. கண்ணன்	ரூ.220
41. வள்ளுவர் குறள் ஆத்திரூடி முறையில் (2025) தேடுமாளி	ரூ.50
42. Ancient Tamil Corpus:A key to understand the Indus Riddle (2025) Tamil Heritage Foundation	ரூ.120
43. மணிமேகலையின் பௌத்தப் பேரறம் (2025) அரங்கமல்லிகா	ரூ.300
44. Life and Achievements of Chola Emperor Rajaraja I Redefined (2025) Sundbar Bharadwaj	ரூ.450

தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பக நூல்களை சென்னையில், டிஸ்கவரி புக் பேலஸ்; ஆழி பதிப்பகம்; எமரால்ட் பதிப்பகம் ஆகிய இடங்களில் நேரில் வாங்கலாம். நூல்களை இணையம் வழியாக கீழ்க்காணும் தளங்களில் பெறலாம்:

1. <https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation>
2. <https://wisdomkart.in/books-publication/tamil-heritage-foundation/>

2026 புதிய வெளியீடு: "ஐரோப்பியத் தமிழ் ஆவணங்கள் அடையாளம் காணுதலும் ஆவணப் படுத்தலும்" முனைவர் க. சுபாஷினி





தமிழ் மரபு அறக்கட்டளை
Tamil Heritage Foundation

THF

தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்




Electronic Preservation of Tamil Heritage Materials
e-BOOK Series

an international NGO initiative to digitize
old Tamil Books and Palm Leaf Manuscripts
visit: <http://www.tamilheritage.org/>

தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள்,
ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை மின்பதிப்பாக்கி
தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேச தன்னார்வ முயற்சி
மேலும் அறிய: <http://www.tamilheritage.org/>



முதுசொம் முத்திரை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை

